

## "THE ESSENTIALS OF TRUE CULTURE."

Give me not O God, that blind, fool faith in my friend that sees no evil where evil is, but give me, O God  
that sublime belief that seeing evil I yet have faith."

"Seek Truth wherever you can find it;" But, "Make your choice and stick to it till you reach the End."

26-ம் வருடம்.]

ஸ்த்தியம் வத—SPEAK THE TRUTH. [26th Year of Publication.

"HITCH YOUR WAGON TO A STAR."

"TO THINE OWN SELF BE TRUE"



அன்பேயன் : அறவேசக்தி : ஓம் தத்ஸத்]

[God is Love : Knowledge is Power : *Aum*

"New Series"

ஸ்தியமே ஜெயம்—SATYAMEVA JAYATE.

"Approved"

புத்தகம். 26.]

காளாயுக்தி லூ ஆனிமை, 1918 லூ ஜன்ம.

[கல்சிகை. 3.

### Business "Terms."

N.B.—To avoid all possibility of misapprehension, we reiterate our "terms" (approved by our constituents and by Government) which, from the beginning, are :—

1. Cash or Remittance with Order : Rs. 5 per Vol.; or,
2. At one month's credit (arrears rate) : Rs. 6 per Vol.
3. Arrears to be cleared on rendering of a/c's or by V.P.P.
4. All Indents registered for School Edition only and to begin with the current volume (corresponding with the Tamil or Official year, April-March).
5. Subscriptions registered to continue from Vol. to Vol. and not to be discontinued† in the middle of a Vol., nor without three months' clear notice as required.†
6. No popular edition issued owing to scarcity of paper.
7. Monthly parts (spare or sample) 8 (eight) annas each.

### General Notice.

- i. The terms offered are for regular subscribers only;
- ii. no exception to these rules can be made or recognised;
- iii. short credit allowed should not be misused;
- iv. unpaid accounts are subject to "fluctuations" and overcharges;
- v. all arrears should be fully paid within three months (time being an important factor);
- vi. every outstanding account will be charged One Rupee Extra per Vol. or any part thereof for every notice or Reminder sent after this period;
- vii. all subscribers are *ipso facto* bound to observe the rules.

(By Order of the Managing Committee.)

THE MANAGING AGENTS, "VIVEKACHINTAMANI."  
Novr. 1916.] Lalitalaya, 19, Adam Street, Mylapore.

*Calculations made are based on the principle of one copy for each school which should be strictly adhered to.*

†Notice of discontinuance to have effect must be given in writing full three months before the current Volume ends (in March) and after all the arrears due to the end of the current Volume have been paid and account settled.

N.B.—Due care is taken in addressing and personally handing copies to the Post Office at Brodies' Road and there the publishers' responsibility ceases. Evidence of posting is preserved and can be made available for enquiries. The publishers do not undertake to replace missing copies but will endeavour to supply spare copies when available, on payment, if applied for within 30 days after the 15th of each month for which such copies are due.

Copies lost in transit, if promptly brought to notice, will be referred to the Postmaster-General direct who has written to say "that every effort will be made to trace them." "If you should have further cause for complaint of the loss or delay of articles, similarly posted or addressed" continues the same high authority, "I shall be glad if you will let me know without delay, giving me the fullest particulars possible." Addressees should invariably give the name of the post office and district to prevent miscarriage or non-delivery by Post.

**"THE ESSENTIALS OF TRUE CULTURE."**  
**CULTIVATE FAITH WITHOUT CREDULITY, INDEPENDENCE WITHOUT  
 . ISOLATION AND TOLERANCE WITHOUT INDIFFERENCE.**

"The heathen who bows in apprehension or awe before the image of an unknown god may be rendering all the worship he knows; but the soul that finds its divinity by knowledge and love has communion of another kind.....

.....To know that the greatest men of earth are men who think as I do, but deeper, and see the real as I do, but clearer, who work to the goal that I do, but faster, and serve humanity as I do, but better, that may be an inducement to my humility, but it is also an inspiration to my life."—*The Story of the Mind.* (Baldwin).

"It is easy in the world to live after the world's opinion; it is easy in solitude to live after one's own; but the great man is he who in the midst of the crowd keeps with perfectness the independence of solitude."—Emerson.

"I understand that by churning the shastras the Pandits get the whey only while the devotees get the butter."—Swami Dayananda Saraswati to Sri Ramakrishna Paramahansa.

"Tolerance means reverence for all the possibilities of Truth: it means acknowledgment that She dwells in diverse mansions, and wears vesture of many colours and speaks in strange tongues; it means frank respect for freedom of indwelling conscience against mechanic forms, official conventions, social force: it means the *Charity* that is greater than even Faith and Hope."—John Morley.

**Mr. HENRY HARRISON BROWN IN 'NOW,'**

**WRITES:**

"The idea is prevalent in many circles and is taught by many teachers, especially those of Oriental philosophy, that would we unfold and live the spiritual life we need to isolate ourselves; give up business and social duties; that some peculiar and esoteric teaching and methods are necessary for the development of the Higher Life. 'Now' has never so taught. Soul-Culture teaches that one can attend to the duties of, and enjoy, the objective life and thus make it the means of unfoldment and for the enjoyment of the spiritual life. A philosophy that does not fit one for this life, and especially that esoteric philosophy which unfits him for the daily life of parent, producer and friend, is not that which the 20th century needs. By Soul-Culture man is made more expressive in this objective world; better fitted to manifest that which he is in the real Soul-life.....Esoteric teachings that render this present life of less worth, of less enjoyment, of less expression, are productive of one-sided and abnormal Soul-growth and are not my idea of Soul-Culture. "I am in the

world, but not of it," said the One who was the Flower of manhood. Live in the world! Help the world! Be not subject to the world."

"I am glad to find that this is in harmony with an intelligent and rational interpretation of the Hindu philosophy. In the October number of the "Viveka Chintamani," a Tamil journal published at Madras, India, I find an account of a "Great Teacher of Vedanta philosophy." This is told of her teaching: "She said that it was a false notion that Truth is unreachable by the ordinary man who has perforce to live in the world and follow some profession for a livelihood, though he has cut himself off from the world in his heart of hearts. She preached purity of heart and nobility of aspiration to reach the highest truth,—nothing short of Truth absolute,—as the two essential requisites for realizing the higher life; and provided a person has attained to this stage of aspiration, he, or she, need not give up family or profession. On the other hand, a truly aspiring soul and reflective mind will make use of the experiences of every day to build up a true and noble character, based on the essential truth of things and not on their apparent reality."—"Now" (U.S.A.)

Every elementary schoolmaster must have a copy of the *Vivekachintamani* for himself and his school. It is the best and most economical thing in the long run, as it infuses a spirit of inquiry and a desire to enlarge the mind by the constant presence of the volume being in his possession which he individually has to care for and preserve as school property. "When so kept they serve as a permanent and continuous volume of reference and useful knowledge for pupils and teachers. So, I would strongly recommend the supply of the Journal to be made to all the schools on the principle of one copy for each school." The teachers are requested to put themselves in communication with the Managing Agents of the *Vivekachintamani*, who will afford them every facility for each of them securing a copy. The annual subscription is Rs. 5 per volume payable in advance. (*Vide "Terms."*)

**Address:—THE MANAGING AGENTS,**

*Vivekachintamani, 19, Adam Street,*

*Mylapore, Madras, S.*

No good work is ever lost." "My best wishes for the success of your publication!"—Sir Harold Stuart, K. C. V. O.

புஸ்தகம்-26.] 26-வது வருஷம்

"The Children's Favourite, the Teachers'

26th Year of Publication. [காந்திகை-3,  
Help, and the Parents' Guide."

காளாயுக்தி  
வருஷம்  
ஆணிமூ.

விவேக சிந்தாமணி { June-July,  
1918.

FIRST ESTABLISHED, 1892.

26TH YEAR OF PUBLICATION, 1918-19.



சிந்தாமணி { June-July,  
1918.

"பெற்றேர்கள் தாழவுப்பர் பின்னொலி லாக்ஷ்யன்ஸோர்  
கற்றே மேனாவகந்து கற்பர் பின்னும்—மற்றேர்கள்  
யாச்சரியத் தலைக்டில் வந்ததேன்னேந் சேயிக்கிறைக  
யாச்சரிய மோதா எவ்விக்கு."

THE ESSENTIALS OF TRUE CULTURE.  
CULTIVATE FAITH WITHOUT CREDULITY,  
INDEPENDENCE WITHOUT ISOLATION AND  
TOLERANCE WITHOUT INDIFFERENCE.

"ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில்  
கண்ணுமிரு."

"என்னையறிந்திலே னித்தனைகாலமும்  
என்னையறிந்தபிய னேதமறிந்திலேன்  
என்னையறிந்திட டிருத்தலங்கைவிடா  
தென்னையிட்டென்னையுசாவகின்றுனே."

—திருமந்திரம்.

"புத்திக்கெட்டாதது பக்திக்கெட்டும்"  
என்றும், "கிக்ஞானமென்பது வியவகார  
விருத்தி" யென்றும் பக்தியைப் பெரிதும்  
தூக்கிப் புத்தியைத் தாழ்த்தி யெழுதின  
தினால், புத்தியின்றிப் பக்திசெய்யலாமென்று  
ஆழ்ந்து சின்திக்கச் சக்தியில்லாதார் எனிதல்  
நம்பி யேமாந்து போகலாம். ஆகையால்  
அவர்கள் இத் தப்பென்னால் கொள்ளாதபடி  
"ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணு  
மிரு". என்றும் வசனத்தைக்கொண்டு அவர்  
களுக்கு மிகவும் அவசியமான சில நற்போதனை  
கள் செய்ய உத்தேசங்கொண்டிடாம். இங்கே  
அவர்கள் கவனிக்கவேண்டிய முன்று பெரிய  
விஷயங்களை யெடுத்து விவரித்துக் கூற  
வோம்.

முதலாவது: பேசுத்தமையின்றி பக்தியிற் பழகு.  
இரண்டாவது: எல்லாருக்கும் மத்தியில்  
ஏகாந்தமாயிரு: அதாவது; புறத்துறவின்றி  
அகத்துறவு குண்.

முன்றாவது: உபேக்கஷயின்றி உள்ளம்  
பொறு.

பக்தி, பக்தி யென்றால் என்ன? பக்தி  
பென்றும் ஸம்ஸ்கிருத பத்ததுக்கு உண்மை  
யான உள்ளனபு யாராட்டுதலே சரியான  
பொருளாம். இந்த அன்பு எப்படிப்பட்டது?  
'அன்புடையார் என்புமுடையர் மிருக்கு'  
என்றதினாலும்,

"அன்பிலுமார்வ முடைமையதலீனு  
என்பென்னு நாடாச்சிறப்பு."

என்றதினாலும் அன்பிலுடைய இலக்ஷணங்கள் ஒருவாறு குறிக்கப்பட்டன. இன்னும் திருவள்ளுவர்,

"அந்தத்திற்கேயென்பு சார்பென்பவறியார்  
மறத்திற்கு மலிடேததைனே."

என்றதனாலும் அதன் இலக்ஷணம் குறிக்கப்  
பட்டுள்ளது. அன்பிலிருந்து ஆசையுண்டா  
கும்; அதிலிருந்து அளவற்ற சிறப்பமெந்த  
கிளேகமுண்டாகும். உள்ளனபு கசித்துண்டா  
கும் ரேசத்திலும் மேலானது இவ்வுலகில்  
என்னுளது? எதுமில்லை யென்று நாம் சொல்ல  
வும் வேண்டுமோ? இப்படி இவ்வுலகில் மற்  
நெல்லாவற்றிலும் மேலான சிறப்புள்ளதாகிய  
ரேசத்தால் வரும் இப்பத்தை பஜுபமிப்பவர்  
அதன்பயனாக கடவுளிடத்தில் உள்ளனபு  
வைக்கவற்றின் என்ற மழியாப்பேரின்ப  
சுகத்தை பஜுபமிப்பர் என்று திருவள்ளுவர்  
சொல்லியிருக்கிறார். அங்பானது தர்ம சித்  
திக்கேபன்றி பக்கமையை சீக்குதற்கும் அவ்

வன்பே துணையென்றார். 'ஸென்ட் பால்' அன் பின் இலக்ஷ்மைகளை வெகு நன்றாக வெடுத் தாக் கூறுகிறார். அதாவது ;—

"அங்கு எல்லாத்துண்பக்களையும் பொறுத்துக் கொள்ளும், அது பக்ஷம் (பீதி) பாராட்டும்.

"அங்கு தன்னை மெச்சிக் கொள்வதில்லை, தன்னைப் புகழ்ந்தாலும் வெக்கியியம் செய்வதில்லை.

"அதுகோணலாம் நடந்துகொள்வதில்லை,  
"தன்னாலம் பாராட்டுவதில்லை,  
"எளிதில் கோபம் கொள்வதில்லை,  
"கெடுதி வினைப்பதில்லை,

"அந்தியில் மகிழ்ச்சியின்றி சத்தியத்தைக் கண்டு மகிழும்,

"எல்லாம் பொறுக்கும்,  
"எல்லாவற்றையும் நம்பும்,  
"எல்லாம் கட்டுமென்றென்னும்,  
"எல்லாவற்றையும் சுத்துக்கொள்ளும்."

பக்தி முதிர்ந்தால் முத்தி சித்தியாம் என்பது,  
"முத்திக்குவித்து முதல்வன் தன்னானம்  
பத்திக்குவித்துப் பணிக்குற்றுப்பற்றலே"

என்ற திருமூலர் திருமந்திரத்தினால் விளக்கும். "பக்தி எல்லாவற்றையும் நம்பும்" என்று சொல்லியதின் பூரணக் "கருத்தை வெளியிடவேண்டிய" "அது எதையும் நம்பி மோசம் போகாது" என்பதை வருவித்துக் கொள்ளவும். ஏனெனில் உண்மையாக உள்ள படி நம்பினால் அந்த நம்பிக்கை பலித்தே தீரும். "நம்பிக்கெட்டாரில்லை" என்பது ஸத்தியம். ஏனெனில், உண்மைப் பக்தி தன்னளவாகவே சிற்கும்.

"தானேதனக்குப் பகைவனுட்டானும்  
தானேதனக்கு மறையுமிம்மையும்  
தானேதன்செப்த வினைப்பயன்துப்பானும்  
தானேதனக்குத் தலைவனுமாயே"—திருமந்திரம்.

ஆகையால், உண்மைப் பக்திக்கு ஒரு போதும் கேடுவினோவதில்லை. அது எப்போதும் நன்மையே பயக்கும்.

"தன்னையறியத் தனக்கொருகேட்டிலை  
தன்னையறியாமற் றுனேகெடுகின்றன  
தன்னையறியு மறிவையறிந்தபின்  
தன்னையேயர்ச்சிக்கத் தானிருந்தானே."

தன்னைத்தான்றியாக குறைபால்தான் எல்லாக் கேடுகளும் வருகின்றன. இதற்குத் தான் குரு வேண்டுமென்று சொல்கிறது.

"அறிவுவடிவென் றறியாதவென்னை  
அறிவுவடிவென் றருள்கெப்தான்தி  
அறிவுவடிவென் றருளாலறிக்கே  
அறிவுவடிவென் றறந்திருக்கேனே."

யென்றார் திருமூலதேவர். 'இந்த வன்மையை யறியத்தானு குருவருள் வேண்டுமென்று சொல்கிறது!' என்று உண்மையறியாதவர்கள் இதையற்பாக சினைப்பார்கள் உண்மையை உள்ளபடி யறிந்தால் அவர்கள் அப்படி சினையார்கள். ஒருவன் வீட்டுத் தோட்டத்திலே பெருங் திரயியம் மண்ணின்கீழ் புதைப்பட்டுக் கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது தெரியாமல் அவன் அஷ்டதரித்திரனுய அவதிப்படுகிறேன். ஒரு கவனம் சோற்றுக்கு ஒன்பது விடுபோய் பிச்சையெடுக்கு மிவன் வீட்டுக்கொல்லியில் பெருஷியம் புதைப்பட்டுக்கிடக்கிகிருதென்று ஒருவன் குறி சொன்னால் அதைக்கீட்ட தரித்திரன் அதை அடைய எவ்வளவு ஆசைப்படான். ஆசைப்பட்டுப் பயனென்ன? புதையலெடுக்கும் சாஸ்திரமுனர்ந்த புன்யமென்றுவன் உதவியின்றி அழைத்த தன்னு வடையழுதியாது. இப்படி மண்ணில் புதைத்துகிடக்கும் புதையலையெடுக்கப் பிரயத்தனப்பட்டோர் எத்தனைபேர் ஆஷாட் பூதிகள் வசம் சிக்கி கைப்பொருளையுமிழுந்து கனகஷ்டங்களும்பட்டு, நரபலி முதலான கொடும்பாவச் செம்கைகளுக்கும் உள்ளாகிக் கடைசியில் ஒன்றுமின்றி அதோக்தியாகப்போகிறார்கள். மண்ணில் மறைந்துள்ள இப்புதையலை வியவசாயமென்றும் சூக்ஷ்மாயுதத்தால் வெட்டிப்பரித்து வித்தென்றும் பலியிட்டு சீர்வார்த்தலென்றும் பூஜை

செய்து, ஒம்பலென்னும் தபசிருந்து, பொறுமைபென்னும் பக்திசீயது 'மக்ஞல்' என்னும் பிரசாதம் பெற்று, விபாபாரமென்னும் புனர்பூசைசெய்து அதன் பின்னேரை பெற்றாமென்று பாராவதுசெப்பினால் அவனை நம்பாது 'போபோ நீ பைத்தியப், இதுவெல்லாம் எனக்குத்தெரியாதா?' என்பார்கள்.

ஒரு ஆஷாட்டாபூதிவந்து, ஆநி கோழி பலி கொடுத்து அர்த்த ராத்தியில் நான் பூஜை செய்யவேண்டும், அப்பொழுதுதான் பொக்கிஷத்தைக்காக்கும் பூதங்கள் விலகுமென்று சொல்லி அவனை இல்லாதபடி யெல்லாம் ஆட்டிவைத்தால் அப்போது எல்லாக் கஷ்டங்களையும் சந்தோஷமாகப்படுவான். கடைசியில் மோசம் போயுமழுவான். இந்த ஸ்தால பொக்கிஷந்தேட இத்தனை பாடென்றால், சரேரமூலகையு மொருங்கே கொடுத்தாலும் ஸ்டாகாத குறைவிறையற்ற அளவிலாப் பொருளாம் ஆக்ம் சுகத்தைப்பெற எவ்வளவு கஷ்டம் நேரிடும். ஆகையால் உண்மையை யுள்ள படி யுரைப்போர் பூராணானுபவிகளாக விருந்தால்லை அவர்களால் தீக்கேயென்று நன்மை பயக்கமுடியாது. தனக்கு அங்கியமான ஒரு வரை நம்பும் நம்பிக்கை யெப்போதும் பேதைமையேயாம். இந்த பேதைமைய கற்றக் கூர்புத்தி யென்னும் மந்திரவாளின்றி நம்மாலென்றும் செய்யமுடியாது. இத்தே சுத்தில் வரச்சாவேதாந்தம் பேசி அரை குறையாக உண்மையைக் கண்டு பூராணானுபவம் கித்திக்குமுன் குருபீட்துக் காசைப்பட்டுக் குறும்புகளியற்றி ஏழைமதிகளை மோசஞ்சு செய்து மலூபாபங்களுக்குள்ளாகித் தாங்களுக் கெட்டுத் தங்களை யடுத்தவர்களையும் கெடச்செய்யும் ஆஷாட்டாபூதிகளெத்தனையோ பேர்கள் தூறி வேடம் பூண்டு தூய்மையின் தித் தாழ்மையியற்றி வாழ்விழுத்து வன் கொடுமைசெய்து திரிக்கிறார்கள். இவர்கள் தவேவெட்டத்தை நம்பி அவாந்தரமாகப் போகா

மலிருக்க புத்தியின் சாதகமின்றி நம்மாலென்றும் செய்யமுடியாது. புத்தியென்பது கூறிய வாளாயுதமொக்கும். அதை நாம் கைப்பிடித் தாளும் சுக்தியுள்ளவர்களானால் அது நமக்குப் பரமசாதகமாகும். ஆனும் வன்மையில்லா விடில் அது நம்மைப் பெருமைப்படுத்துவது போல் காட்டிக் கடைசியிற் படிகுழியிற் நள்ளி விடும். 'Intellect' என்று சொல்லும் விக்னான சுக்தியாம் கூர்புத்திக்கு யஜமானத்து வம் பொருந்தாது. அதற்குரிமையான சேவகத்துவம் அதற்கமர்க்கிருந்தால் அதைப் போல் இன்னுயிர்க்குற்றதுனை வேறில்லை. 'புத்தியிலும் பக்திபெரிது' என்றதனால் புத்திக்கெட்டாத அதிசூந்தமப் பொருளை யறியும் சுக்தி பக்திக்குண்டாலால் அந்த அர்த்தத் தில் அது பெரிதென்று கொள்ளலாமேயன்றி பக்தியிருந்தால் புத்திவேண்டியதில்லையென்று அர்த்தங்கொள்ளக் கூடாது. புத்தியில்லாத பக்தி 'மூடபக்தி'யாம். இதையே பேதைமை யென்பர். ஆகையால் பேதைமைபகற்றிப் பக்தியிற் பழகுதல்வேண்டும். இதற்கு எல்லா வற்றையும் புத்தியினாலாராய்ந்து புத்திக்கொப்பான மட்டிலே பக்தி செலுத்திவந்தால், பக்தியினால் புத்தி பிரகாசிக்க, புத்தியினால் பக்தி மேலிட ஒன்றுக்கொண்டாரா மாயிருந்து பக்தி சிரத்தை யுண்டாகி வளரக் கடைசியில் இகபரமிரண்டிற்கும் சாதகமாம் முத்திபெற்றும்பலாம். இத்தில் புத்திக்கெட்டாத தொன்றில்லை.

சித்திய முத்த சுத்தப்பொருளாம் ஸ்த்யம் ஒன்றே புத்திக்கெட்டாதது. அது ஏம், ஆக்மப் பிரகாசத்தில் அடங்கி விளங்கப்படு விய புத்திக்குப் பேராதாரமாயிருந்ததவி அந்த புத்தியின் சுக்தையை மிகவும் விர்த்தி செய்து விளங்கச்செய்யும் பரமசாதகமாயுதி வும். பிரம்மானாமெய்தி பூரணமடைந்த வர்கள் உலகத்திற்குப்பாராந்தசெய்யக் கருதி உலகத்திற்குமாற்களைபே பனுசரித்து நாம் அவர்களுறையாகச்செய்யும் கடைமைகளை அவர்கள்

† 'மனம் ஓருவழிப்பட்டது மந்திரம்.'

தங்கள் தீர்க்கதறிசன விசௌதத்தால் குற்றங்குறையின்றி பூர்ணமாகச் செய்து முடிப்பார்கள். பகவான் பூர்க்குஷ்ணர் உலகவழிப்பட்டு உலகதர்மங்களை பலும்திட்டே அர்ச்சனானுக்கு ஆத்மநான மூட்டினாரன்றி, 'எனக்காக வேண்டிய தொன்றுமில்லை, நான் சொல்கிறபடி கேள், என் செய்கையைப் பார்க்காதே' யென்ற சொல்லில்லை. ஜனகமகாராஜாவின் உதாரணத்தைச் சொல்லி அர்ச்சனை ஸ்வித்காம்ய கருமஞ்செய்ய வற்புறுத்தினதன்றி, 'தனக்குச்செய்யவேண்டியது, முன்றுலோகங்களிலும் அடையாதது அடையவேண்டியது ஒன்றுமில்லாவிட்டாலும் தான் கருமத்தில் பிரசிருத்தித்திருக்கிறதை யெடுத்துக்காட்டி, "நான் ஒரு காலத்திலாவது ஜாக்கிரதையாப் கருமஞ்செய்வதில் பிரசிருத்திக்காமல் போன்னேயானால் மனிதர்கள் என்னைப் பார்த்து கெட்டுப்போவார்கள்", என்று வற்புறுத்திக் கூறியிருக்கிறார். (பகவத்கிடைத், அதைப் பகவத்தைக் கொடுத்து, 22, 23, 24-ல் பார்க்க.) ஆகையால் எப்படிப்பட்ட ஞானியானாலும் செய்கைக்கும் கொள்கைக்கும் வேற்றுமையிருந்தால் அவர் ஒருபோதும் உலகுக்கு உபகாரியாகமாட்டார். ஞானிகள் இப்படித் தானிருப்பார்களென்று சொல்வதற்கில்லை. ஆனால் அவர்கள் கொள்கைக்கும் செய்கைக்கும் உண்மையில் ஒருபோதும் வேற்றுமையிருக்கமாட்டாது. அப்படி வேற்றுமையிருந்தால் அவர்கள் ஞானிகளாகார். ஏனெனில் அவர்கள் எப்போதும் சத்யத்தைவிட்டுப் பிரமார். திரிகரண சுத்தியாக அவர்கள் எப்பொழுதும் சத்யத்தையே ஒட்டி சிற்பார்கள். ஓர்னானுபவம் பெற்றவர்கள் சத்யஸ்வரூபகளே பாவார்கள். தேக்கத்திரியங்களிலும் பற்றுவைப்பார்கள். உடலையும் உயிரையும் திரண்மாக சினைத்து சத்யத்தையே ஸ்தாபிக்க முயறுவார்கள். அவர்களுடைய உள்ளத்தில் எப்போதும் கடவுள் திருக்கோயில்கொண்டு விளங்குவார்,

"அறிவுடையார்நெஞ்சு சகிலிடமாவ தறிவுடையார்நெஞ்சு சருங்தவமாவ தறிவுடையார்நெஞ்சு சொடாதிப்பிரானும் அறிவுடையார்நெஞ்சத் தங்குகின்றன"

புத்தி விவேகமுள்ள பக்தன் இப்படிப்பட்ட ஞானைசிரேஷ்டர்களைக் கண்டு வணங்குவதெடப்படி பிருக்குமென்றால்: — எட்டாப்பழத்துக்குக் கூக் கொட்டாவில்லை சோம்பேற்றியைப் போலாவது, எதோ தனக்கன்னியமாய்த் தான்றியக்கூடாத தெய்வத்தின் பிரதிமையைக்கண்டு அஞ்சிக் கெஞ்சி உடுக்கும் பேதையின் பூசனைபோலாவது இன்றி, தன்னைப் போலவேயிருந்து தன்னிலும் மேலாய் தன் னிடத்துள்ள சக்திகள் பூரணமாய் விளங்கப் பெறும் பூரணங்கத் தன் குருவையறிந்து, அவருடைய மேன்மைக்குத் தாழ்ந்து, 'அவரைப்போல் நானுமாவேன்' என்னும் முறுதி கொண்டுழூக்க அவர் தனக்குக் காரண பூதராய் விளங்கக்காண்பான். இப்படி நம் முள்ளிருக்கும் சக்தியை, நம் உண்மையை, நக்குப் பிரத்தியக்கூமாக விளங்கிச்செய்யும் பொருட்டு தன் உள்மர்மங்களையெல்லாம் உள்ளபடி விளங்கச்செய்து பூரண அன்பே உருவெடுத்த வதரித்ததுபோல் எவர் ஒருவர் விளங்குகிறோ அவரே 'குரு' வென்னும் உத்தம நாமத்துக்குரியவராவர். 'சத்குரு' எப்போதும் ஏகனே: ஒருவனே: தேவன், கடவுள், சிவன், சத்தியம் என்று பல நாமங்களாலும் வழங்கும் உண்மைப்பொருள் ஒன்றே: அவன் போதிக்கும் முறை எப்போதும் 'நான், நீ யென்கிற வேற்றுமையில்லை' யென்றும் உண்மையே.

"நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்றுந் தானென் நிரண்டில்லையென்பது நானென்றஞானமுதல்வனே நல்கினான் நானென்ற நானும் சினைப்பொழுதிதேனே."

—திருமூலர்.

கடவுளை என்னைப்போல் வந்து எனக்கு ஆத்மபோதம் செய்யும்போது சிறிதும் எனக்கு அங்கியமாயிருந்து என்னைக் கைதுக்கி

விடப் பார்க்கிறவர்களை நான் எப்படி எம்பு வது; ஞானிகள் ஏதோ வீடுவாசல் நாடு கொஞ்சகளைவிட்டு காட்டில் வசிப்பார்கள்; கெருள் வசியார்கள்; ஜனசமூகத்தில் சேரார்களென்பதெல்லாம் தப்பெண்ணம். ‘நாட்டிலிருந்து நாட்டுக்கொப்ப நடப்பதும் சலபம்; காட்டில் தனியிருந்து தன்னிடத்திடம்போல் நடப்பதும் சலபம். ஆனால் நாட்டில் ஜனக்கூட்டத்தி னடுவேயிருந்து ஏகாந்தமாய் வசித்து சுவதந்திரத்தைக் கைவிடாமலுமாசித்து எவ்விருவன் சுவபேச்சையாய் நடந்து வருகிறனே அவனே மற்றத்மாவாவன்’ என்று ‘எமர்சன்’ கூறியிருப்பது முற்றும் உண்மையே. பின்னும் சிலர் “சாஸ்திரம்! சாஸ்திரம்” என்று சொல்லி பண்டிகர்களைப் பெருமிதம் பாராட்டி பாண்டித்தியத்தை சிறப்பித்து பாண்டித்தியமின்றி ஞானம் கிட்டாதென்று கிணக்கிறார்கள். இதுவும் தப்பெண்ணமே. மஹாபண்டிதரான ஸ்வாமிதயாந்த சர்வ்வதியவர்கள் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரோடு பேசி அவர்வாய்ப்பிறப்பாய் வந்த அருள்வாக்குகளைக் கெவிமுடித்துண்டானந்தித்து அவரைப் பார்த்துப் பின்வருமாறு செப்பினர்:—“சாஸ்திரங்களைக் கடைவதினால் பண்டிகர்களுக்குக் கிடைப்பது தயிரும் மோருமே; பக்தர்களோ வென்னெயெடுத்துண்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன்”—என்றார். பின்னும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. பொறுமை, சமத்துவம் என்கிற பதங்களுக்கு ‘இராமனுண்டாலென்ன இராவனனுண்டாலென்ன’ வென்று உபேக்ஷையினால் இரண்டையும் சரியாக பாவிக்கும் பாவீனையை அர்த்தமாகக் கொள்கிறார்கள். அது பொறுமையாவது சமத்துவமாவது ஆகாது. தனக்கு சாதகபாதக மிரண்டிற்கு மிடமில்லாதபோது அதைப்பற்றி உபேக்ஷையாகிறுப்பது எல்லாருக்கும் சகஜமே. உண்மையறிந்த ஞானியின்பொறுமை யல்லது சமத்துவம் எப்படிப்

பட்டதென்றால், கல்லது கெட்டது என்று பலவேறுகத் தோற்றும் தோற்றங்களிலும், தோற்றக்கிற்குப் பின்னால் உண்மை ஒன்று பிருந்து விளங்குவதை யுணர்ந்து, வெளித் தோற்றக்கினுட்புகுந்து பார்க்கும் பார்வை விசேஷத்தால் பல பேத்ததோற்றக்கிலும் காணும் உண்மைக்கு உகந்து உள்ளனப் பாராட்டும் பேரன்பே ‘பொறுமை’ பென்றும் ‘சமத்துவ’ மென்றும் சொல்லத்தக்கதாம்.

ஆகையால் ஆஷாட்டுகிளாம் கபடநாடக வேஷதாரிகளை எம்பி மோசம்போகாமலிருக்க எல்லாரும் புத்தியைக் கூர்மைப்படுத்தி யுபயோகித்து வரல்வேண்டும். கூர்மபுத்தி யுள்ளவன் சத்திபத்தில் மட்டும் பற்றுள்ள வனுகவிருந்து சிச்சப-புத்தியோடுமூழப்பான னால் காரியத்தில் மோசம்போகக் காரணமே பில்லை. இந்த உண்மையை வற்புறுத்தவே “ஆரியக்குத்தாடினாலும் காரியத்தில் கண்ணுயிரு” என்னும் உண்மைவசனத்தை உள்ளபடி யெடுத்துவிரித்தோகினேனும். என் தாய் “வேதாந்தவிசாரம் செய்கின்றன என்று இல்லறக் கடன்களைவிட்டு மோசம்போகாதே! ஜாக்ரதை! ஜாக்ரதை!!” பென்று பலகாலும் சொல்லி அவள் பின்னொக்காக்க எச்சரிப்பாள். அவள் ‘புஞ்சிரப்புத் தவழியினப் முக்கமலர்’ இன்னார்ந் சரங்கு பன்னி பன்னிப் பலகாலும் சொல்லி ஹிதீயத்தமுக்கிய வார்த்தைகள் இன்றைக்கும் ‘என்றைக்கும் எவராலும் மறக்கற்பாலதன்றாம். ஆகையால் வாள் சன் இன்னருட்குழுவிக்கோகிய மக்கியாம சுந்திரவசனக்கதை யப்படியே இங்கு கீழே வரைகிறோம்.

“நீ விண்டதெதுவானாலும் வெட்டவெளியானாலும் குடியிருந்து வீட்டினைப் பாழ்ச்சாக்காதே: பிச்சைக்குப்பைக்காரன் எச்சில்தின்னி பென்றிராமல் எல்லாரையுங்க வகவித்துவெரவர்க்குமுரியதமிய்.”

உத்தமீரக்கதமான இந்த உண்மைப் போதனையை உள்ளபடி யுணர்க்க சொன்டாடி அமெரிக்கா கேசக்கல் பிரசரம் குமர மாதாந்தரப் பக்கிரிகையில் ‘எமாசன்’ கீழ்க்களில், ஒருவரான அப்பத்திரக்கிரியர் விஸ்தாரமா பெழுதியிருக்கிறார்.

**"MY MIND TO ME A KINGDOM IS."**

"Close your lips and let your hearts open. Work out the salvation of this land and of the whole world, each of you thinking that the entire burden is on your shoulders."—*Swami Vivekananda*.

"Great Men are they that see that spiritual is stronger than any material force; that thoughts rule the world."—*Emerson*.

"We have to save the rising generation of India from walking in false paths and to guide them into right ones. No Government can do this by itself, and no law that can be placed on the statute book will effect it. But Government can provide the opportunity, and the law can supply the means; and then the responsibility will rest with others, both of your race and mine for taking advantage of them."—*H. E. Lord Curzon's address at the Convocation of the Calcutta University*.

"An old English poet has said:—' My mind to me a kingdom is,' and I would say to each one of you students, that that line points out the field of your struggle, the dominion that has to be brought into subjection. The joy of the conquest may be known only to the individual, but the victory will influence your every action towards others, and you will rule unchallenged over a realm, inexhaustible, boundless, all-enduring."—*H. E. Lord Lamington's address at the Convocation of the Bombay University, 1904.*

**"தன்னை வென்றவன் தலைவருவன்."**

"தன்னைச்சு என்குசங் கரியாகத் தாந்டங்கின் பின்னைத்தா என்மதாப் பயனில்லை—தன்னைக் குடிகெடுக்கும்பெந்துசிற்குக் குற்றேவல்ஸெய்மின் பிடிபடிக்கப்பட்டகளிறு."

"என் மனதே எனக்கொரு ஸ்வராஜ்பமா யிருக்கிறது" என்ற ஒரு ஆங்கிலேப மகாகவி மனோஹாரிபத்தின் பெருமையப்பற்றிப் பேசியுள்ளார். மனக்காரர்க் கற்றவன் மற்று தமரவாவன். பம்பாம் கவர்னர் லார்ட் லாமிங் டன் அவர்கள் 1904-ம் வருஷத்தில் இந்த வசனத்தைச்சொல்லி, பம்பாம் யூனிவர்ஸிடி

யின் வித்தியார்த்திகளுக்கு வித்தியாபட்டமளித்த மாலையில் அவர்களுக்கு ஒரு உத்தம உபதேசஞ்செய்தார். "நீங்கள் ஜபிக்கவேண்டிய இராஜ்ஜியம் இத்தகைத்தென்ற இதனாலை ந்துகொள்ளக் கடவீர்கள். மனதை ஜபிப்பதி அன்னா சங்கோஷமும் ஆனங்குமும் அவரவர் உள்ளத்தில் அவரவர் அனுபவிக்கத்தக்கடே யாபிலும், மனதை ஜபித்த வெற்றியின் பயனும், மற்றிடத்தில் சீங்கள் நடந்துகொள்ளும் நடத்தையும் உங்கள் ஒவ்வொரு செய்கையும் பாதிக்கப்படுவதாகும். மனதை வெல்லும் வெற்றியினால் அளவற்று அழியாது குறையாதுள்ள ராஜ்ஜியத்தில் இரண்டற்ற தன்னரசு செலுத்தும் தலைவராவீரர்கள்" என்றார். லார்ட் லாமிங்டன் அவர்களுடைய வார்த்தைகள் விளங்கும்பொருட்டு அவர் வாக்கை யின்கு மொழி பெயர்த்தோம். அவர் சொல்லிய கருத்து இதன் தலைப்பில் குறித்துள்ள செய்யுவில் உண்மை விளங்க உள்ளபடி யிருக்கக் காணலாம். தான் சாக்ஷிமாத்திரமாகவிருந்து தன்மனது தனக்கு முற்றும் அடங்கப் பெறின் பின்பு தான்கையக்கூடாத பிரேயாஜ் ன மொன்றுமல்லை. அப்படிக்கின்றி தன்னைக்கு குடிகெடுக்கும் நெஞ்செற்கு தான் உட்பட்டவனும், அதூட்டிவைத்தபடியெல்லாம் ஆடு, அதற்கு 'குற்றேவல் செய்யின்'—வெல் தொழில் செய்தால்—பெண்யானையினால் படிகுழியில் வீழ்த்தப்பட்ட ஆண்யானைக்கு ஒப்பாவோம் என்று வெகு ஏன்றுக் கொடுத்துச் சொல்லியிருக்கிறார்.

காட்டுயானகளைப் பிடிக்கும் தந்திரோபாயம் இதை வாசிப்போருக்குத் தெரிந்தும் தெரியாமலுமிருக்கலாம். காட்டில் யானைக்கூட்டம் நடமாடும் ஒரு இடத்தில் பெரிய படுகுழிவெட்டி அதன்மேல் இலேசான கொட்டுக்களைக்கொண்டு மூடி தரையோடுதரை சமமாக விருக்கும்படி புலப்பத்தைகளால் மறைத்து ஏற்கனவே பிடித்துப் பழக்கப்பட்ட பெண்யானை பொன்ற அந்த யானைக்கூட்டத்தில் பொய்ச் சேரவிட்டு காட்டுயானையை அந்தப் பக்கம்

அழைத்து வரும்படி யாளிப்பாகள் கட்டளை யிட்டனுப்புவான். தன் சுதங்கிரமிழுந்து மனி தலைக்கு அடிமையாகப் பழகின அந்தப் பெண் யாளை யாளிக்கூட்டத்திற்சென்று அந்த யாளினக்கூட்டத்தின் தலைமையான ஆண்யாளை யோடு உறவாடி ஆசைகாட்டி மோகம் விளை த்து அதை வீழ்த்துவதற்காக வெட்டப்பட்டு மூடியுள்ள படுகுழியின் பக்கமாக அழைத்துக் கொட்டுவதும். அந்தப் 'பெண்யாளை'யை எம்பிக் கொல்லும் ஆண்யாளை தன் பரிவாரத்தோடும் அதைப் பின்பற்றிச் சென்று படுகுழியில் விழுந்து தன்சுதநிரமிழுந்து மனிதனால் கட்டுன்று அவறுக்கு அடிமையாக அதன் ஆயுளைக்கழி க்கூடுவேண்டிவரும், அப்படிப்போல் மனதானது ஜீவாத்மாவைத் தனவசப்படுத்தி, அஞ்ஞான அந்தகாரமென்னும் படுகுழியிற்றள்ளி பிறப்பென்னும் பந்தத்துக்குள்ளாக்கும் என்பது வேதாந்த சித்தாந்தவன்னை.

இகம்பர மெல்லாவற்றிற்கும் மனதே காரணமாம். மனதில்லாவிட்டால் இகமுமில்லை பரமுமில்லை. எல்லா பேதமும் சுகதுக்கங்களும் 'மனதினால் உண்டானவையே.' மனதைக்கொண்டேதான் எல்லா சுகதுக்கங்களையுமனுபவிக்கவேண்டும். மனைவிகுத்தியே பிரபஞ்ச விரித்தியாம். மனைவிரித்தியே பிரபஞ்ச விரித்தியுமாம். குலன் பொறி யறிவு களுக்கெல்லாம் மனதே காரணம். இந்த மனம் அதிகுங்கமானது. ஆயிரம்கோடி விதமாக உருமாறித் தோன்றும். ஒன்றைவிட்டொன்று பற்றும். இக்கரைக்கு அக்கரை பச்சை யென்த் தோற்றுவிக்கும். கைக்குக்கிட்டிய தைச் சிக்கிரம் கசப்பாகச்செய்து, கைக்கெட்டாத தொன்றை இனிப்பாக நினைத்து வருந்தசெய்யும். இது எப்போதும் ஆனந்தத்தைத்தீடும். தேடியடைந்ததெத்திலும் திருப்பதியடையாது. தன்னை வென்று ஆளச் சக்கியுள்ளவர்களுக்கு ஆஞ்சனேயர் ஸ்ரீராமருக்கு ஊழியனுபிருந்துதவியதுபோல் ப்ரதிபலன்நாடாதபக்கி ரத்னமாகவிருந்து எதையும்

செய்துமுடிக்கும். தன்னையடக்கி யாளமாட்டாதவருக்கு குரங்காபிருந்து அவர்களைக் கூத்தாட்டுவிக்கும். தத்துவஞான மறிந்தவர்களுக்கு இதன் செப்பையையும் சுபாவத்தையும் தத்துவாரத்தமாக வெடுத்துவிளக்கலாம். தத்துவஞானம் விளங்கப்பெறுத ஏழைமகிகளாம் சாமான்ய ஜனங்களுக்கு இதை இதிஹாச ரூபமாகத்தான் விளங்கவைக்கவேண்டும். அதற்காகவே இராமாயணம், பாரதம் முதலிய இதிஹாசங்களும் மற்றப் புராணங்களும் இயற்றப்பட்டன. உலகத்தில் எல்லாப்படிப்பும் மனதை படக்கி யாள்வதற்குப்போகப்படுமொவிற்கே பயன்படுவதாம். மனதைச் சூபிக்க உதவாத கல்வி கல்விபோடு சேர்ந்ததல்ல. அது எப்போதும் தன்பமே விளைக்கும். "மனமிரக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே" பென்றபடி, மனதை வெல்லாதவர்கள் மனிதரோடு சேர்த்தியல்லர். மனிதரூபமாயினும் அவர் மிருகத்தன்மை வாய்ந்தவரே யாவர். இப்படி "மனமிரக்க"க் கற்கும் கல்வியே பிரம்மஹித்தையென்று கொண்டாடப்படுகிறது. மேற்றிசைக் கலீக்ஞான விர்த்தியும் இதுவே நோக்கம் கொண்டதாக விருக்கிறது. ஆனால் அத்திசைச் சாதியார் இன்னும் "சிகப்பிராயம்" விட்டு நீங்காதவர்களா யிருப்பதால் சிறு குழந்தைகள் மனங்களிடுகட்டி விளையாடுவதுபோல் பிரபஞ்சமாயாவிலாசத்திலீடுபட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வரவர ஆத்மவழிக்கு வந்துகொண்டே பிருக்கிறார்கள்.

ஜஸ்டிஸ் ஸர் எஸ். சுப்பிரமணிய ஜயரவார்கள் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம் ஸரது 76-வது வருடோற்சவக் கொண்டாட்டத்தன்று சாயந்திரம் செய்த பிரசங்கத்தில் ஹிந்து வேதங்களில் உண்மை உள்ள படியுரைக்கப்பட்டிருக்கிறதென்றும், அவைகளிலும் மேலான தத்துவ சாஸ்திரம் உலகத்தில் வெறில்லையென்றும்; ஆனால் அதை இக்காலத்து ஹிந்துக்கள் உள்ளபடி யறிந்துகொ

ள்ளமாட்டாதவர்களாய் தப்பர்த்தம் செய்து கொண்டு தவிக்கிறார்களென்றும்; ஜீரோப்பி யர், அதிலும் முக்கியமாய் ஆங்கிலேயர், ஆக்மானந்தம் தேடும்படியான அவ்வளவு உயர்ந்த நோக்க மில்லாதவர்களாயினும் அவர்கள் மனதுக் கெட்டினமட்டில் எல்லார்க்கும் நன்மையைக்கோறி அவர்கள் கோறினதற்குண்மையாகவிருந்து ஊக்கமுடலுமைத்து வருகிறார்களென்றும்; ஆகையால் ஆங்கிலேயர் ஹிந்துக்களிலும் மேலாக மின்குகிறார்களென்றும் செப்பினர். ஜப்சீலாயிருப்பதற்குக் காரணம், அவர்கள் புத்திக்கெட்டின அளவு சன்மார்க்கத்தைக்கோறி தங்கள் நல்ல எண்ணத்தால் தங்கள் உண்மையில் தாங்களோ பூரண நம்பிக்கை யுள்ளவர்களாய் உள்ளும் புறம் ஒன்றுபட சுயநயம்பாராட்டாது உழைக்கிறவர்களாயிருப்பதே மென்று அவர்களது உள்மர்மத்தை உள்ளபடியெடுத்து வெளியிட்டார்.

நம்மவர்கள், மதம் என்றால் மதச்சடங்குகளே யெல்லாமென்று சினித்து சத்திருக்கக் கூட்டுக்கையை விழுங்கும் கச்டர்போல், சடங்குகளையே பெரிதும் பாராட்டி ஆத்மார்த்த வணர்ச்சியையும் அதற்கு அனுகுணமான ஸத்ய விரதத்தையும் கைநழுவிட்டுக் காலங்கழிக்கிறார்கள். இதற்கு அவர்கள் பூர்வீக நிலை குலைந்து பதவியிழந்து கெட்டுப்போவது மன்றி, உண்மைக் களாஞ்சியமான அவர்களது புராதனமான உள்மதத்துக்கும் இழுக்குண்டு பண்ணிவைக்கிறார்கள். வித்யா இலாகாத் தலைவராயிருந்த டாக்டர் டங்கன் என்பவர் இவ்வாசியியருக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில்—

“ பிரிட்டி கவர்ன்மென்டார் உண்மையான உள்மதவிற்கு விஷயத்தில் அலகீப்பாக விருப்பதாக நினைக்கக்கூடாது. லார்ட் கர்ஸ்தும், லார்ட் அம்ப்டில் அவர்களும் உள்மதக்கல்வி விஷயமாய் அனுதாபம். காட்டிப் பேசியதால் வரைந்துள்ள வசனங்களுக்கேற்க சென்ற 30-வருஷங்காலத்தில் கவர்னர்களாக

வும் மற்றப்படி உபர்பதவியிலுள்ளவர்களாகவுமிருந்த அங்கிலேபரால் எத்தனையோதரம் இதேவிஷயம் வற்புறுத்திப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வார்த்தைகள் அவ்வக்காலத்திலிருந்த ஹிந்துகள் காதில்விழுங்கும் மனதிலுறைக்கவில்லை, ஏனெனில் இப்பொழுது உள்மதவிற்கு விஷயமாகவும் கல்விவிஷயமாகவும் சீர் உள்ளத்துறைக்க வனர்ந்து, உள்ளபடி அதற்காகப் பாடுபடுவதுபோல் சம்தேசத்தார் யாரும் இதற்குமுன் அவ்வளவு ஊக்கங்களாட்டி உழைக்கார்களில்லை.....”

—.யென்று கண்டு வித்தியா விஷயமாகவும், உள்மதக்கல்வி விஷயமாகவும் விவேகசிந்தாமணி ஏகாக்கிராந்த சிந்தையோடுமூழ்த்து வருவதற்குகந்து அனுதாபங்காட்டி ஆதரவுக்கு அவரது அந்தர்சிரத்தையைக்காட்டி, பெழுதியுள்ளார்.

30-வருஷங்களாக இங்கியாவுக்குமைக்கு 10-வருஷங்களாக்கு மேல்வித்யா இலாகா தலைவராகவுமிருந்து, முதலில் நாம் உள்மதக்கல்வியின் அவசியத்தைப்பற்றி வற்புறுத்திக்கூறின பொழுது, புறமத ஆடம்பரங்களைப்பற்றி நாம் பேசுவதாக தப்பர்த்தம்கொண்டு “சன்மார்க்கவிர்த்திக்கு தெய்வத்தில் நம்பிக்கையே வேண்டியதில்லை” யென்று எழுதியவர், இப்பொழுது நமது உள்ளக்கருத்தை யுணர்ந்து கொண்டின் நாம் செய்முயற்சிக்குக்கூட்டு நம்பத்தினம் பலிக்கவேண்டிய ஆதரவும்கூறி அனுதாபம் காட்டிவர, நம்தேசத்தவர்களில், ஹிந்துவாய்மீறந்து, வளர்ந்து, படித்துப் பரீகாஷைகளும் கொடுக்கு, சர்க்கார் உத்தியோகத்தில் பொறுப்புள்ள பதவியடைந்தவர்கள் சிலர் உண்மையுள்ளப்படி யறிந்து கொள்ளவும் சக்தி இல்லாதாவர்களாய் இருக்கு வருகின்றனர். வயது சென்றவர்கள் குணத்தை மாற்றுவது அவ்வளவு கலப்பல்ல; தேசநன்மையைக் கோறுகிறவர்கள் இளம்பிராயமான சிறுவர்களது மாசற்ற சிந்தையில் ஸத்குண வித்தை விதைத்து “பக்குவத்தே பயிர்செய்”

என்னும் ஒளவையர் வாக்கை யலுகரித் துழைப்பார்கள். இதற்கு நாம் நம் தமிழ் நாட்டிலுள்ள பாடசாலைகளெல்லாவற்றிலும் இப்பத்திரிகை வழங்கி வரச்செப்பதுழைப்பதே நம் கோறிக்கை கைகூடுவதற்கு அனுகூலமாம். இதற்கு தற்கால வித்யா இலாகாத்தலை வர் அனுகூலமாயிருப்பதன்பீர் ஆதாவுடன் சிபார்சும் செய்கிருக்கிறார். இருந்தும் நம்ம வர்களாயுள்ளவர்கள் நீமுயற்சி முற்றும்பளி க்க உதவிசெப்ப மனமற்றவர்களாயிருக்கிறார்கள். இதைத்தான் 'இந்தியாவின் சாபம்' என்று விணைத்து அந்த சாபவிமோசனத்தை யெதிர் பார்த்துழைக்க வேண்டியிருக்கிறது.

நம்மதக்குரவர்களும் மடாதிபதிகளும் தங்கள் கடமையை மறந்து சீரழிந்து சின்னு பின்னமான சிலையிலிருக்கிறார்கள். மேலும் அவர்கள் இங்கிலீஷ் படிப்பை அசட்டை பண்ணி வந்ததினால் இக்காலத்தக்கேற்றபடி தம் பூர்வ மதத்திலுள்ள உண்மைகளை யெடுத்து காலதேச வர்த்தமானங்களுக்கிசைப்ப போதிக்க சக்தி இல்லாதவர்களாகவிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும் பல, வாசிப்போர் மனோபாவத்தை யுணர்ந்து அவர்களுக்கித மானவற்றைபே கூறி அவர்கள் நல்லபிப்பி ராய்த்தைப் பெற்றும் பிழைப்பனவாகவிருக்கின்றன. உண்மையை யுள்ளபடி கூறக்கங்களாக்கடிய எவரும், அவர்கள் பிரத்யேக நீபர்களானாலும் சரி, பலர் கூடிய சங்கத்தாராயிலும் சரி, பத்திரிகை புத்தகம்போன்ற தற்கால சாதனங்களாயிலும் சரி, சாதாரண ஜனங்களுடைய நல்லபிப்பிராயத்தக்குப் பாத்ரராகார் என்பது தின்னனம். ஏனெனில் எவ்வும் பிறரை மதிப்பது "தன்னாவேயாக" விருக்கும், "தன்னளவுக்கு" மிஞ்சிய எதுவும் "பிராகிருத விருத்த" மாகவே தோன்றுவது மனோத்தத்துவ இயல்பு. ஆதலால் சாமான்ய ஜனங்கள் கருத்துக்கு மேற்பட்ட ஒன்றை வற்புறத்தப்புகும் எவரும் முதலில் "ஜனப்பிரீதி" பெறுவது கூடாதகாரியமேயாம், தம

மிலும் பேலானேரென்று ஜனங்கள் மதித்துப் பூரணமாய் நம்பியிட்டார்கள் தாம் சிவிதமாக விணைத்தவற்றைப் பூஷித்துப் பேசக் கேட்ட பின்னரே சாமான்ய ஜனங்கள் தங்கள் மனோத்திலொரு உண்மையை யறிந்துகொள்ள வேண்டிய முடிவுடன் மனதைச் செலுத்துவார்கள். இப்படி அவர்கள் மனம் பற்றும்வரையில் செல்லுங்காலம் அந்த உண்மைக் கைங்கரிய விரத்தியாம் (Mission Work) ஸத்காரியத் துக்கு இடையூறுவினைக்கும் ஏங்கற்காலமேயாகும். இக்காலத்தைக் கடப்பது கஷ்டம். இது ஒரு கண்டத்துக்கொப்பாகும். ஆனால் உண்மையிலே பூரணப்பற்றுவதோர் எதையும் சுசவரார்ப்பணமாக கர்மபலத்திபாகம் செய்து உண்மையிலே குலியாது உறுதியாய் விண்றுழைப்பார்கள். இவர்கள் முயற்சிபலிப்பதும் பலிக்காமற்போவதும் இவர்களைப் பாதிக்காது. சுசவர் சாக்ஷியாக உண்மைக்கு உதாரணமாகவிருந்துழைப்பதே இவர்கள் தலைமேலேறியபாரமாம். இந்த உள்மதக் கொள்கையையே உண்மையாகப்பற்றி, யுள்ள படி சின்றுழைத்தவருவது நம் கடமையாம். நனிப்புல்மேயும் சிலர் உள்மத உண்மை யுணராது இதைத் தாங்கித்துவருவதால், இப்பொழுது இப்பத்திரிகையை வாங்கி வாசித்து வருவோர், அதிலும் முக்கியமாய் பாடசாலை உபாத்தியார்களும், கிராம பாடசாலைத் தலைவர்களும் இப்பத்திரிகையைப் படிப்பதினால் அவர்களுள்ளத்திற்புடும் உண்மையான அபிப்பிராயத்தை நமக்கு வெளியிட்டெடுத்தினால் பிறருக்குப்பாரமாயிருப்பதோடு, நாமும் அவர்களது மனோபாவத்துக்குத் தக்கபடி நமது போதனுழையை மாற்றியுபயோகிக்கக் கூடும். இப்பத்திரிகையின் நோக்கம் தன் மனதையடக்கி யாள்வதினாலே, தன் மனதிலுடைய உதவியைக்கொண்டு இப்பத்திரிகையைத் தேடி யுழைத்து என்றுமழியாத ஆத்மானந்தத்தோடு உலகுய்யவழைக்க உதவி புரியவேண்டுமென்பதேயன்றி வேறால்ல, \* இந்த ஒரு நோக்கத்தையேதான் பலவகையா

\* மஹாத்மா காந்தியவர்கள் மனோத்திடமும் உறுதியும் எல்லாரும் பூற்ற சாத்தியமே, அதை அவரேவிளக்கிக்காட்டி வருகிறார்.

அம் நிறைவேற்ற முயன்றவருகிறோம். எல் லாப் படிப்புகளும் போதனைகளும் இதையே தான் பிரதமனோக்கமாகக் கொண்டுள்ளதாக விருக்கவேண்டும். வயிற்றுப் பிழைப்பு இத ம்கு உதவியாயுள்ளதேயன்றி வயிற்றுப் பிழைப்புக்கு இது உபகரணமில்லை. தன் மனதை ஜயித்தால் பின்னடையக்கூடாததொன்றில்லை யாதலால் “பாந்காய்க்காகப் பங்கைற்ற கதையாக” வயிற்றுப் பிழைப்புக்காக எல்லா சுகிர்தங்களையும் (வயிற்றுப்பிழைப்பு முன் படக) கொடுக்கத்தக்க ஆத்மவித்தையை விட்டு, சோற்றுப்படிப்புமட்டும் படித்து, “வாய்த் தலைமீபோய் அடிப்பு நெருப்பு ம் போன அம்மையார் கதையாக” இரண்டுங் கெட்டானுகத் தவிக்கும் இத்தலைமுறையார் களைப்போல் இனித் தலை பெடுகவிருக்கும் குழந்தைகளும் கெட்டப்போகாதபடி பார்த் துக்கொள்ளவேண்டியது நம்மவர்களில் கற்றூர், பெற்றூர், எல்லாரையும் பொறுத்த பெரு வகுடமையாக விருக்கிறது. நமது இராஜப் பிரதிசிதியாயிருந்த லார்ட் கர்ஸன் அவர்களும் இதே நோக்கத்துக் கிளையவித்யா இலாகாவில் சிற்றிருத்தங்கள் செய்யிவிருப்பதைப்பற்றி ‘கல்கத்தா யூனிவர்ஸிடி கான்வோகேஷன்’ சபையில் தம உள்ளக்கருத்தை வெளியிட்டுப் பேசி விருக்கிறார். இக்கட்டிமையை யவரவர்களும் சுசவர சாக்ஷியாகவும் மனச்சாக்ஷிக்கொப்பித மாகவும் குறையின்றிச் செலுத்திவரவேண்டுமாய் பரம்பொருளைச் சிந்தித்து சுசவராமசம் பொருந்திய எல்லவறையும் பிரார்த்தித்தக்கேட்டுக்கொள்கிறோம்.\* ஸ்லாஃ விவேகாங்களும் இந்த உண்மையையே மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.

\*“What our country now wants are muscles of iron and nerves of steel, gigantic wills which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the Universe and will accomplish their purpose even if it meant going down to the bottom of the ocean and meeting death face to face in every fashion. This is what we want, and that can only be created, established and strengthened by understanding and realising the ideal of the *Advaita*..... Yea, let every man and woman and child, without respect of caste or birth, or weakness or strength, hear and know that behind the strong and the weak, behind the high and the low, behind every one, there is that Infinite Soul assuring the infinite possibility and the infinite capacity of all to become great and good..... Power will come, glory will come, goodness will come, purity will come, and every thing that is excellent will come when the sleeping Soul is roused to self-conscious activity,”—Swami Vivekananda.

## SIXTY YEARS AGO.

அறுபது வர்ஷங்களுக்கு முன்பு.

அறுபது வருஷங்களுக்கு முன் சென்னை மாநகர் எப்படி யிருந்தது என்பதைப்பற்றி ஒரு ஆங்கில தினசரிப்பத்திரிகைக்கு ஒரு சிருபர் எழுதியுள்ளார். விவேகசிந்தா மணி யை வாசிக்கும் சிறுவர் சிறுமிகளும் இதர்களும் அறுபது ஆண்டுகளுக்குமுன் தேசத்தின் ஸ்திதி எப்படியிருந்தது என்பதை தெரிந்துக் கொள்ள ஆவல் கொண்டவர்களாயிருப்பார் களாதலால் 1858ம் வருஷத்தில் இந்தியா வானது மாக்ஷிமைதங்கிய விக்டோரியா மகா ராணியாரின் அரசாக்ஷிபின்கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டதின் பிறகு, இந்தியாவிலும் இங்கிலாங்கிலும் விக்டோரியா மகாராணி யாரின் கோவில்கீழ் குடிகளுக்கு உண்டான விசேஷங்களைகளை இங்கு சொல்லுவோம். இப்பொழுது இருக்கும் சௌகரியங்களும் வசதிகளும் முன்பு இல்லையென்று அறிய பாலர்களுக்கு அதிசயமாயும் மிக அற்புதமாயும் தோன்றும்.

விக்டோரியா மகாராணி பட்டத்துக்கு வந்த போது, இங்கிலாங்கில் இருப்புப்பாதை சிற்கில இடங்களில் சிறிது தூரம் இருந்ததேயன்றி விசேஷமாயில்லை. மின்சாரத்தங்கி ஒன்றே அம் இல்லேவில்லை, இந்தியாவுக்கு நன்னம் பிக்கை முனைப்பச்சற்றியன்று வேறு வழி யேற்படவில்லை. அடிமை வியாபாரம் இன்னும் முற்றும் அடங்கவில்லை. நீராசிக்கப் பல்கள் இன்னும் ஏற்படவில்லை. திருட்டு முதலிய இலகுவான குற்றங்களைச் செய்தவர் களையும் கொலை செய்து தண்டிக்கும் கொடிய வழக்கம் இன்னம் நிங்கவில்லை. அக்காலத்தில் ராஜ்யவரும்படியும், ஐனத்தொகையும், இன்றுள்ளதில் பாதிகூடவில்லை. ஐனங்களின் செல்வமும் அப்படியே. வர்த்தகம், கைத்தொழில், படிப்பு, நாகரிகம் முதலிய ஒவ்வொன்றும் அன்றைக்கின்ற பன்மடங்கு அபிஃர்த்தி அடைந்திருக்கின்றது. பரிட்டிஷ் மகா

ராஜ்யம் அன்றைக்கின்று விஸ்தீரணத்தில் கோடி சதுரமயில் பெருகியிருக்கின்றது. அக்காலத்தில் ஜனத்தொகை வகூத்கணக்காப் பட்டும் இருந்தது. இன்றைத்தேதியிலோ அரசியின் குடைசிழலில் குளிர்தூங்கவாழும் குடிகளின் தொகை முப்பத்திரண்டுகோடி!

அரசியின் ஆளுகையில் நூற்றனமாகத்தோன்றிய அரேகை காட்சிகளில் முக்கியமானது இருப்புப்பாதையே. பிறகு 1897-ம் வருஷத்தில் இங்கிலாங்கில் இவ்விருப்புப்பாதை இருப்பதோராயிரம் மைல் நீளம் பரவியிருக்கின்றது. இந்த இருப்புக் குதிரைகளின் உத்பத்தியையும், கதியையும், போக்குவரவையும், சினாத்துப்பார்க்க எத்தனை அளவுக்கடங்காத ஆச்சரியம் உண்டாகும்! இங்ரீஸிக் குதிரைகளால் ஜனங்களுக்குண்டாயிருக்கும் நன்மைகள் சொல்லிமுடியுமோ? தூரமென்பது போய் விட்டது. ஆபிரம் மைலுக்கு அப்புறத்திலிருக்கும் பஞ்சமித்திரர்களைப் பார்க்கவேண்ணினாலும் அன்றைக்கே பார்க்கலாமே!

இதற்கு அடுத்தபடி அரசியின் ஆளுகையில் கவனிக்கத்தக்கது தபாலாபிசும் தந்தியாபிசும் முதல் முதல், 1897-ம் வருஷத்தில் 'பென்னி'த்தபால் ஏற்பட்டது வண்டன் நகர்க்குள்ளாத்திரம். இஃது மறுவருஷத்தில் ராஜ்பமெங்கும் பரவியது. அன்றைக்கின்ற கடிதங்கள் சமார் முப்பதுமட்டங்கு அதிகரித்திருக்கின்றன. மின்சாரத்தந்தியம் இவ்வாறே அரசியின் காலத்தே தோன்றி விரத்தியடைந்திருக்கின்றது.

இவையன்றி இன்னொரு அற்புதம் பராட்டு கள்! தந்திக்கம்பிகள் தரையில் ஓட்டப்பட்டது போதாதென்று கடவிலும் ஜலத்துக்கடியிலும் ஓட்டப்பட்டு, ஜோரோப்பா அமெரிக்காவென்றும் இருகண்டங்களும் அவற்றால் ஒன்றேடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன! இக்கடற்றந்தி, முதலில் 1858-ம் ஹெத்தில் அமைக்கப்பட்டு, அது பின்பு அறுந்து போக, மறுபடியும் 1866-ம் ஹெத்தில் புதி

தொன்று அமைக்கப்பட்டதன்றி பழையதும் கண்டெடுத்துச் செப்பனிடப்பட்டது. இவ்வாறு இடமும் காலமும் இல்லாது சிக்கின வென்றென்னும்படி இழைத்துள்ள இருப்புப்பாதையும் தந்தித் தபாலும் ஆகிய இவ்விரண்டற்புதங்களையும் கண்ணாக்கண்டபின் இனி உலகில் எதனை அசாத்தியமென்றென்றுவது?

அரசியின் ஆளுகையில் தோன்றிய மின்சாரம் என்னும் தேவைதயின் செய்கை இவ்வொன்றுதானே? பிரங்கியினின்று பாடியும் குண்டின் கதியை அளக்கவல்லதும், கண்ணி மைப்பொழுதையும் பிரத்தாண்டவல்லதும், சயின் அடியோரைசைபைக் குதிரைத்தளங்களின் குளம்படிபோலத் தொனிக்கச்செய்வதும் உடலுக்குள் உள்ள எழும்பையும், அங்குபாய்ந்து தங்கிய துப்பாக்கி ரவைகளையும், ஊசிகளையும், சுதையின்வழியே காட்டவல்லதுமான அற்புதமான எத்தனை யந்திரங்கள் இத்தேவைதயின் செய்கையினாலுண்டாயிருக்கின்றன!

இனி, வித்பாபிஹிரத்தி விஷயமாக ஆலோசிக்கிலோ, அரசியின் பட்டாபிஷேகத்துக்கு முன் வித்தையென்பது அருமருந்து போல் அங்கங்கே சிறிது இருந்தது. எனியழனங்களில் அரேகர் படிப்பில்லாமல் அகங்குருடாய் அஞ்சான அந்தாரத்தில் மூழ்கியிருந்தார்கள். இப்போது இங்கிலாங்கில் 30,000 பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றில் 60 லக்ஷம் பிள்ளைகளுக்கதிகம் படித்தவருகிறார்கள்; சிறுபடிப்புப் பாடசாலைகளில் அநேகமாகப் பிள்ளைகளுக்குச் சம்பளமேயில்லை. இவையன்றி, வர்த்தமானப் பத்திரிகைகள் ஆயிரக்கணக்காக விரத்தியாகி ஜனங்களுக்கு அவை எத்தனை அறிவிற்கும் சீர்திருத்தத்திற்கும் ஏதுவா யிருக்கின்றன. ஜனங்களில், உயர்ஸ் தோர், இழிந்தோர், வளியோர் எளியோர் முதலான சமஸ்தமானவர்களும், அடைந்தள்ள நாகரிகமும் நலமும் இரணியின் காலத்து எவ்வளவு அதிகரித்திருக்கின்றன! எனிடு

களின் சிலமை முன்னொக்கிப்போது எவ்வ எவு மாறிப்போயிருக்கின்றது! அவர்களுக்குள் முன்னிருந்த கஷ்டமும், அவிவேகமும், கொடு ரமும், தர் நடத்தையும், எவ்வளவு குறைந்து போயிருக்கின்றன! ஏழூத்தனம் கூட வெகு வாக ஒளிந்துப் போய்விட்டதே!

இனியும் இங்கிளாந்தில் காலியம், கற்பனை, சிற்பம், விற்பனைம், வைத்யம் முதலான எண்ணிறந்த விஷயங்களில் ஜனங்கள் அரசியின் ஆளுகையில் அடைந்துள்ள அற்புதமான அசிவித்திகளை விவரித்துச் சொல்லப்படுகின் மிக விரியுமாதனின், அவற்றை விடுத்து நமது இந்தியா தேசத்தில் நாம் அரசியின்காலத்தில் அடைந்துள்ள அபிவிருத்திகளையும் சிர்திருத்தங்களையும் சிறிது விவரிப்போமாக.

நாம் சென்ற அறபது வருஷங்காலத்தில் அடைந்துள்ள அபிவிருத்திக்கு அளவில்லை. வியவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலிய நன்மூற்கிகளிலும், கல்வி, செல்வம், காகரிகம்முதலான பல விஷயங்களிலும் முற்காலத்துக்கிப்போது எவ்வளவோ அபிவிருத்தியை அடைந்திருக்கிறோம். முற்காலத்தில், நமது தேசத்தில், யுத்தம், கலகம், கொள்ளை, கொலை முதலான பலவிதமான காரணங்களால் ஜனங்களுக்கு உயிரும் பொருளும் எள்ளளவேனும் சாசுவதமில்லாமல் இருந்ததனால், வியவசாயம் முதலிய நன்மூற்கிகளைல்லாம் குன்றிக்கெட்டுப் போயிருந்தன. அதே இடங்கள் நெருங்கிப் காடுகள்மயமா யிருந்தன. இக்காடுகளில் சிங்கம், புலி, யானை, கரடி முதலிய கொடியவிலங்குகள் விரைந்திருந்ததுமன்றி, அவைகள் அடிக்கடி நாடுகளில் பிராவேசித்து ஆயிரக்கணக்காக ஆமொடுகளை அடித்துக்கொல்வதுமன்றி, மனிதர்களையும் நூற்றுக்கணக்காக்கொன்று தின்றுவிடும். யானைகளும், காட்டுப் பன்றிகளும், விளைசிலங்களில் புகுந்து, விளைச்சலைத்தின்று தொகைத்து, நாசம் செய்து விடும். அதனால், ஜனங்கள் மிகக் கஷ்டங்களை அபுபித்து வந்தார்கள். இப்போதோ, அங்கு

கங்கே சிற்சில இடங்களுத்திர, அநேகமாகக் காடு கரம்புகள் எல்லாம் திருத்தி நாடாக்கப்பட்டு, எங்கும் விளைவயலகளும், தோப்புகளும் ஆகிலும் தென்னாலும், வாழையும், தெங்கும், கழுகும், மாவும், பலாவுமாகப் பார்ப்பவங்கள்னுக்கு இனிமையாகத் தழைத்திருக்கின்றன. துரைத்தனத்தார், அங்கங்கே, ஆறுகள் தோறும், எவ்வளவு கலவைகள் கட்டி, உவர்க்கடலில் வீறைக் கூடிக்கொண்டிருந்த ஜலத்தைபெல்லாம் தேக்கி, எத்தனை கால்வாய்கள் வழியாகச் செலுக்குச் சாதகமாகும்படிச் செய்திருக்கின்றார்கள்! எவ்வளவு ஏரிகளும், குளங்களும், கிணறுகளும், பரிசுசெய்யுங் குடிகளுக்குப்போகமாக வெடிடிச் செப்பனிட்டிருக்கிறார்கள்! ‘வின்னின்று பொய்ப்பின் விரிந்து வியதுவகத்துண்ணின்றட்டறும்பசி.’ என்றபடி, மழைக்காலங்களில் போதுமான அளவு பெய்யத் தவறதலான்றித், துரைத்தனத்தாருடைய கவனக்குறைவினால் தேசத்துக்கு கூதாம் உண்டாகின்றதென்பது அறவின்மையன்றே?

முற்காலத்தில், வர்த்தகள்தானங்களும் துறைமுகங்களும் நம்தேசத்தில் விசேஷமாயில்லை. போக்குவரவு செய்வதற்கு நல்ல பாட்டைகள் கூடக்கிடையா. அநேகமாகப் பாட்டைகளொல்லாம் ஒற்றையடிப் பாதைகளாயிருந்தனவேயன்றி வண்டிகள் போவதற்கு அதுகலமானவையல்ல. ஆதலின், அக்காலத்தில் வண்டியுமில்லை, காடியும் இல்லை, ரெயில்வண்டியேது, தபாலேது, தந்தியேது? ஆறுகளுக்கும் அநேகமாகப் பாலங்கள் இல்லை. செல்வமுடையவர் பல்லக்கிலோ குதிரையின்மீதோ, மணியொன்றுக்கு அதிகவேகமானால் மூன்றுமைல் நான்குமைல் ஹீதம் பிரபானம்செய்வார்கள். ஏழூதாருக்குக் கால் சவாரிதான். வழி யில் சத்திருமண்டா, சாவடியுண்டா? தாகத்துக்குத்தன்னீரும் கிடையாது. எங்கேயாவது ஆற்றங்கரை, குளத்தங்கரை, கண்டவிடத்தில் சோற்று முட்டையை அவிழ்த்துத்தின்று

விட்டு, மரத்தடியில்படுத்து நித்திரைசெய்வார் கள். பணம், காசு, எதை கட்டுக்கொண்டுபோக வேண்டியிருந்தால், பிச்சைக்காரன்போல் வேஷம் தரித்துச் சென்றுலொழியத் தக்குவ தரிது. வர்த்தக சாமான்களோ, கட்டைவன்டுகள், அல்லது ஒட்டகங்கள் ஏருதுமாட்டுகள் மேல் போட்டு, ஜங்காறுமிலோ ஆயிரம் மயி லோ எவ்வளவு தூரமானாலும் அனுப்பப்படும். கள்வர்வழியில் அடித்துக் கொண்டு போனால், போனதுதான். ஐயை! எவ்வ எவு கஷ்டம்! அக்காலத்தில் காசிக்குப்போவன் காலம்சென்றவன்தான். மீண்டும் வருவா னென்னும் நம்பிக்கை இல்லவேயில்லை. இப்போது நமது விக்டோரியாமகாராணியின் காலத்தில் இத்தன்பங்களில் ஒன்றேற்றுமுன்டா? சமஸ்த கஷ்டங்களும் போய்விட்டன. எங்கே பார்த்தாலும் இருபக்கமும் வரிசையாக மரக்கள் வைத்த இன்பமான அநேகசாலைகளும், ரயில்மார்க்கங்களும், ஆறுகள்மேல் எங்கும் உறுதியான பாலங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ரயில்வண்டிகள், குதிரைவண்டிகள், போதாததற்கு மின்சாரத்தால் செலுத்தப்பட்ட 'ட்ராம்' வண்டிகள், எவ்வளவு தினுச்சினுசாக தூரத்துக்கும் இடத்துக்கும் தக்கபடி போக்குவரவுகளுக்கு ஆக்கப்பட்டிருக்கின்றன!

முன்னாளில், தபாலாபிக்கள் கிடையா, ஒரு ஊரைவிட்டு நெடுஞ்சாரம் மற்றொரு ஊருக்குப்போன ஒருவன் சமாசாரம் தெரியவேண்டுமாயின், அவன் திரும்பிவந்தாலொழியத் தெரியமர்க்கமில்லை. இப்போதோ, காசியில் உள்ள சமாசாரமும் காலனுக்கார்ட்டினால் தெரிந்து கொள்ளலாமே! தூரதேசங்களில் உள்ள பந்துமித்திரர்களின் சமாசாரம் அன்றன்றுடம் விவரமாக அறிந்துகொள்ளலாம். நாட்கனக்கில்லாமல் மனிக்கணக்கில் சமாசாரம் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஒருக்குத்தமா? ஊருக்கூர் எங்கேபோனாலும் தந்திக்கம்பி யோட்டப்பட்டிருக்கின்றது. அரைரூபா செல்

விட்டால், ஆயிரமைல் தூரத்துச் சமாசாரமும் அப்போதே அறிந்துகொள்ளலாம்! நைகைள், நாணயங்கள், பணங்கள், பட்டுக்கள், எந்தப்பொருள் அனுப்பவேண்டுமானாலும், சிரமமில்லாமல் தபால்மர்க்கமாக அனுப்பலாமே, வர்த்தகச் சரக்குகள் 'ஸ்டீம்' வழியாகவும், 'ரயில்' வழியாகவும், எந்த மூலிக்கும் அனுப்பி எந்த மூலிகிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, போக்குவரவுர்த்தகவியாபாரங்களுக்குப்போகமாகச் சாலைகளும், கால்வாய்களும், பாலங்களும், ரயில்பாதைகளும், லைசூரபலகங்கும் ரூபா செலவழித்து துரைத்தன்தாரால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது லக்ஷம் மைல் ராஜபாதையும், 20 ஆயிரம்மைல் இருப்புப்பாதையும் 41 ஆயிரம்மைல் தூரம் தபால்தந்திகளும் போடப்பட்டிருக்கின்றன. இன்னமும் வருஷாவருஷம் புதொக இருப்புப்பாதைகள் போடப்பட்டு வருகின்றன. புகிய பாதைகளுக்கு வருஷம் ஒன்றுக்கு ஓன்று கோடி ரூபாய் செலவிடப்படுகின்றது. இருப்புப்பாதை ஆரம்பமானது முதல் இதுவரையில் அதற்காகச் செலவழித்துள்ள மொத்தத்தொகை 232 கோடி ரூபா.

கைத்தொழில்களும் முன்னைக்கிப்போது பன்மடங்கு அபிவிர்த்தியாயிருக்கின்றன. முன்னாளில் செப்துவங்க சிற்சில கைத்தொழில்கள் தசிர, மற்றவைபெல்லாம் இன்னமும் நடந்து வருவதற்கு, அநேக நூக்கமான விசித்திர வேலைகளும் இப்போது செய்யப்படுகின்றன. பம்பாய் முதலிய அநேக பட்டணங்களில் நீராயியங்கிரத்தினால் நெசவுத்தொழில் செய்யப்பட்டு பிரதீசங்களுக்குத் தணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது இந்தியாவில் 100-யங்கிரங்களுக்குமேல் பற்பல இடங்களிலிருக்கின்றன. அவைகளால் சமார் லக்ஷம் ஜனங்களுக்கு ஜீவனம் நடக்கின்றது. பருத்தி, பட்டு, கம்பளி முதலிய பலவிதமான நாணயமுள்ள வஸ்திரங்கள்; விதம் விதமாக வயிரம்; கெம்பு, பொன், வெள்ளி முத

விபவற்றுற்செய்த அரேகைகள்; செய்டு, பித்தளை, வெண்கலம், மூபம், இரும்பு முதலான ஆலோகங்களாற் செய்த பலவகைபான பாத்திரங்கள்; உபகரணங்கள் ஆகிய இவைகள் எங்கும் செய்யப்பட்டு வருகின்றன. சர்க்கரை, சாயிதம், நீலம் முதலிய இன்னம் அரேகை பொருள்களும், யாந்திரங்களாலும் வேறு வகையாகவும் ஏராளமாகச் செய்யப்படுகின்றன.

இனிக் கல்வி விஷயத்தை ஆலோசிக்கின், முற்காலத்தில், நமது தேசத்தில் கல்வி பிராமணர் முதலான சிலரிடத்தில் மாத்திரம் அவர்களுக்கே உரியதாய்த் தங்கியிருந்தது. இப்போதோ, அக்கல்வி சகலர்க்கும் சுதந்திரமாக எங்கும் பரவி, யாவர்க்கும் அறிவைப்படிக்கட்டி விற்கின்றது. இந்தியாவில் இப்போது சென்னை, பம்பாய், கல்கத்தா, அலஹாபாத், லாஹூர் என்னும் ஜிங்கு ராஜாவளிகளிலும் சர்வகலாசங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொன்றையும் அழித்து அரேகை முதல்தரம் இரண்டாம் தாமான பெரியபடிப்புப் பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றில் தர்க்கம், வியாகரணம், மீமாங்கம், சரித்திரம், சட்டம், சிற்பம், கணி தம், ரசாயனம், வைத்யம், வியவசாயம் முதலான எண்ணிறந்த கலைகள் கற்பிக்கப்பட்டு, வருஷங்கோதாறும் ஆயிரக்கணக்காய் வித்யார்த்திகள் பரிசைக்கானில் தேவிவருகின்றார்கள். கீழ்த்தாமான பாடசாலைகளுக்கு அளவில்லை. இப்போது சுமார் 1,40,000 கல்விச்சாலைகளும் அவற்றில் 40-லக்ஷம் மாணுக்கர்களும் படித்து வருகின்றார்கள். துரைத்தனத்தார் வித்யாபிவிரத்திக்காக வருஷம் ஒன்றுக்கு இரண்டரைக்கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கின்றார்கள்.

இவ்வித்தியாபிவிரத்தியினால் ஜனங்கள் அடைந்துள்ள பிரபோசனம் இவ்வளவிலென்றில்லை. அதனால் ஜீவனுர்த்தமான அரேகை உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுக் கண மும் கண்யமும் அடையப் பெற்றதன்றியும்,

ஜனங்கள் தங்களுக்குள்ளிருந்த மொட்டிய மும் தூராசாரங்களும் நீங்கி மிகக் சீர்திருத்த மும் நாகரிகமும் அடையப் பெற்றிருக்கின்றன. விதவைகளை அனவிலிட்டுக் கொல்லுதல், சிக்கங்களை வகைத்தல், செடிலாடுதல், நரபலிக்குதல், கை கால் முதலிய உறப்புக்களைக் குறைத்துக்கொள்ளல் முதலிய சாலூசமான அரேகை கொடிய வழக்கங்கள் பாவும் இவ்வித்தியாபிவிரத்திகியின்முன்குரியன் முன் இருள்போல நீங்கிவிட்டன.

இவ்வித்தியாபிவிரத்தியினால், இதற்குமுன் என்றுமில்லாத அரேகை வர்த்தமானப் பத்திரிகைகளும், புல்தகங்களும் நாடெங்கும் எவ்வளவு புதுது புதிதாக வெளிப்பட்டுப் பரவி விருக்கின்றன! முதல் முதல் இத்தேசத்தில் சுதேசப் பத்திரிகை ஏற்பட்டது, 1818-ம் வருஷத்தில். அப்போது சிற்சில பத்திரிகைகளைக் கூட வாங்கிப் படிப்பாரில்லை. இன்றைத்தேதியிலோ நானுற்றுக்கு மேலான வர்த்தமானப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பிரசரமாகின்றன. புல்தகங்களும் ஆயிரக்கணக்காக வருஷங்கோதாறும் பிரசரமாகின்றன.

ஜனங்களுக்கு விபாதி முதலிய உபத்திரவங்கள் வந்தால் அவற்றிற்குத்தகுந்த சிகிச்சை செய்யும்படி, எத்தனையோ ஆஸ்பத்திரிகள் துரைத்தனத்தார் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சென்னை முதலிய பட்டணங்களில் உள்ள கின்றுகள், குளங்கள், அசத்தம் சிறைந்து பல விதமான நோய்களை உண்டுபண்ணுக்காலால் அவற்றைத்தள்ளி நெடுஞ்சூரத்துக்கப்பாளிருந்து இருப்புக் குழாய் வழியாகச் சுத்தமான நல்ல ஜலம் கொண்டுவர்து வைக்கப்பட்டிருக்கின்றது. வைசூரியோய் வாராதபடி அம்மை வைக்கப்படுகின்றது.

மேற்கூறியபடி ஜனங்களின் தேகாரோக்கி யத்துக்காக துரைத்தனத்தார் பொதுவாக அரேகை ஏற்பாடுகள் செய்திருப்பதன்றி, ஒரு விஷயத்தில் இராணியார் தாமே மிக்க சிரத்தை யெடுத்துக்கொண்டு நமக்காக முய

ன்றுவருகின்றார். 1881-ம் ஞா மிஸ் பேயில்பி என்னும் ஒரு துரைசானி பீண்ணை மஹாராணி யால் அனுப்பப்பட்டு இந்தியாவில் தக்க வைத் தியரில்லாமையால் ஸ்திரீ ஜனங்கள் படும் கஷ்டங்களை அப்பியர்களுக்குத் தெளிவிக்க, அரசியார் மிகவும் பரித்தித்து, சொற்பக்காலத் துக்கெல்லாம் இந்தியாவுக்கு ராஜப்ரதிநிதி யாக டப்ரின் பிரபு அனுப்பப்பட்டபொழுது அவரது பத்னியோடு இவ்விஷயமாக விரிவாக எடுத்துப்பேசி மேற்கூறிய குறையை நிவர்த்திப்பன்னுவதற் நத்தக்க பிரயத்தினங்களைச் செய்யவேண்டுமென்று அவருக்கு வற்றுறுத்தினார். அவ்வாறே ஸ்திரீ ஜனங்களுக்குச் சிகிச்சை செய்யும்படி வைத்திபத்தில் தேர்ந்த பெண்களை சிபயிப்பதற்கும் பெண்களுக்கென்று ஆஸ்பத்திரீ வேறாக ஏற்படுத்துவதற்கும் வேண்டுமான தொகைகள் சேர்த்து அத்தொகையால் அக்காரியம் இப்போது நடப்பித்து வரப்படுகின்றது. அதனால் பரப்ருஷ்டிகளைப்பார்க்க அஞ்சம் அநேகம் பெண்கள் நன்மையைட்டு வருகின்றார்கள்.

இன்னம் அரசியின் ஆளுகையில் இந்துதேசத்துச் சனங்கள் நாகரிகம், ராஜரிகம், நடை உடை முதலான அரீக விஷயங்களில் அவசிறந்த அபிவிருத்திகளை யடைந்தார்கள்.

### திருவாசகம்.

“அன்றேயென்றான் ஆவியும் உடலும் உடமை பெல்லாமுங்  
குன்றேயைனாயாப்! என்னையாட்கொண்ட  
போதே கொண்டிலையோ  
இன்றேரிடையறு எனக்குண்டோ  
எண்டோன் முக்கண் எம்மானே!  
நன்றேசெய்வாய் பிழைசெய்வாய்  
நானே இதற்கு ஊயகமே.”

### ON GLORY.

கீர்த்தி.

ஒரு கிராமத்தில் ஒரு தனவான் இருக்கார். அவர் தம் இளமையிலேயே பாடசாலையிற்கற்றும் கற்றேரிடத்தில் கேட்டும், தமக்கு ஜீவகாலத்தில் மிகவும் பயன்படக்கூடிய சாஸ்திரங்களையும் நீதிகளையும் ஆய்வுக்கிடித்துவர். ஊரில் தம் சிலம் முதலிய சொத்துக்களை கண்ணும்ப் பார்வையிட்டு விருத்தியாக்கிப் பெரிய ஜீவவியத்தைத் தேடினார். பொருள் தேடுவதின் அருமை தெளிந்தவராதலால், விண்விரயம் செய்யாமல் பாத்திரமற்று கொடுத்து ஒள்காரியுணத்துக்கு உதாரணமாக ஊராரால் எடுத்துச் சொல்லப்பட்டவர். பலவிதமான பேறுகளையும் அடைந்து, யாவருக்கும் நன்மையையே நாடினவராதலின் சுற்று கிராமத்தாரெல்லாரும் இவரை மிக எங்கு மதித்து வந்தார்கள். வெகு தூரதேசத்திலிருந்து வரும் அதிகிகள், அவர் உபகாரம் செய்வாரென்பதை மற்றொரால் கேட்டு, அவர்பாற சென்று அவரை மிகவும் வியந்து, தங்களுடைய பெயர் லோகப்பிரசித்தியாகியிருக்கிறது, அதனால் தங்களை நாடி வங்தோமென்று கூறி அவரால் செய்யப்படும் உபசாரங்களை ஏற்றுக்கொண்டு போவது வழக்கமாயிருந்ததுகொண்டு, அவர் தமிழ்முடையை கீர்த்தியைப் பற்றி விணைத்து மகிழ்து நாட்களைக் கழித்து வந்தார்.

இப்படி, சில வருஷங்கள் சிக்கும்கயில் ஒருநாள் மது பெரியவர் ஒரு காரியத்தை முன் விட்டு அடுத்த பட்டனத்துக்குப் போகவேண்டியிருந்தது. வெளியில் பயணம் பண்ணப் போகிறோமென்ற சங்தோஷமும் பல ஊர்களிலும் நமது கீர்த்தி எட்டியிருப்பதால் அங்குள்ளவர்கள் நம்மை விசேஷமாய் கொரவப் படுத்துவார்கள் என்ற எண்ணமும் அவருக்கு இனிமையான கனவுகளை உண்டாக்கின. வழியில் தம்மோடு கூடப்போகும் ஜனங்கள் தமிழை மிகவும் துதிப்பதாகவும், பட்டனத்

தில் தம் வரவைப் பலர் எதிர்பார்ப்பதாகவும் எண்ணிக் களித்துக்கொண்டே பிருந்தார், புற்புடும் தினத்தில், வண்டி ஏறும் இடத் துக்கு, பஞ்சக்கரும் வேலைக்காரர்க்கரும் பயனாம் பண்ணியலுப்ப அவர்களிடம் விடை யெடுத்துக்கொண்டு வண்டியில் தம்மைப் போன்ற பிரயாணிகளோடு ஏறியுட்கார்ந்து கொண்டார்.

வண்டி சுற்று நேரத்தில் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்துசெல்ல ஆரம்பிக்கவும், நமது தனவான் தம்மோடு உட்கார்ந்திருந்த ஜனங்களை ஒவ்வொருவராய்ப் பார்த்தார். ஒருவரும் தமக்குத் தெரிந்தவர்கள்ல. (மிகவும் சாதாரண ஸ்திதியிலுள்ள ஜனங்கள் தானே.) தமக்கு அவர்களைத் தெரியாவிட்டாலும் தம்மை யவர்கள் அறியாவிடிருப்பது அவருக்கு அத்தனை ருசிகரமாயில்லை. என்ன! அண்டினவரை யாதிரிக்கும் தாதா என்று உலகத்தில் மிரக்கியாதி பெற்ற நம்மை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இவர்களுடைய அறி வின் சிறுமை அதிகயிக்கத்தக்கேதே! என்று எண்ணிக்கொண்டிருந்தார். பிறகு வண்டினர் ஊராய் வந்து நிற்கும் பொழுதெல்லாம் ஜனங்கள் ஏறவுதும் இறங்குவதுமாயிருந்தாலும் இவருக்கு அறிமுகத்தையே காணேங்கள். ஒரு வேளை, தம்மை நேரில் அறியாவிட்டாலும் தம்முடைய பேர் தமது ஸ்திதி கொடை முதலிய குணங்களைத் தெரிந்து பேசுவாருண்டோ என்று பலர் சம்பாஷணையையும் கவனித்தார். ஒவ்வொருவனும் தன் வீடு வாசல் முதலிய சொந்த விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்ததைத் தவிர தம்மைத் துகிப்பவரைக் காணேங்கள். பாதகமில்லை; பட்டணத்துக்குப் போனால் நமக்குத் தெரிந்த வர்கள் பலர் இருப்பார்கள் என்ற எண்ணாம் தம்மைத் தாங்கப், பட்டணத்துக்கு வண்டி எப்பொழுது போய்க்கொண்டு என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

கடைசியாகப் பட்டணத்துக்கு வண்டி

வந்து சின்றதும், நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது வந்திருக்கிறார்களோ என்று ஜனங்கள் வழியே பார்த்துக்கொண்டுவந்த நமது ஐயர் கீழே இறங்கினார். ஒருவரும் தப்பமையைழுத்துக்கொண்டுபோக வரவில்லை, கிராமத்தில் யாவராலும் நன்குமதிக்கப்பட்ட நம்மை யறிவாரிங்கு காணேயிட என்று எண்ணி மனம் கொந்துகொண்டே அவ்விடத்தைவிட்டு வெளியேறினார். ஒரு முட்டைத் தூக்கி “எஜமான்களே மூட்டைத்தூக்க அடியேன் வரட்டுமா” என்று கேட்டான். (கொஞ்சம் மனதில் சங்கோஷம்.) “மூட்டை மிகவும் சிறியது அப்பா நானே கொண்டு போகிறேன்” என்ற ஐயர் இதமாய்க்கொல்ல அவன் “சீ போ தரித்திரப் பார்ப்பான்” என்று சொல்லிவிட்டுப் போனான். ஐயருடைய மனதும் சிரசம் மிகவும் தாழ்ந்தன. தெருவழியே நடந்து போகையில், ஜனங்கள் நூற்றுக்கணக்காய் அவரவர்கள் காரியங்களைப் பார்த்துக்கொண்டு அதிவேகமாய்ப் போய்க்கொண்டிருப்பதையும், தெரு சிறைப் பைணகள் இருந்தும் அவர்களில் ஒருவராவது தம்மை பாரென்றுகூடக் கேட்காததையும், தம் முகத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்காததையும் சினைத்து சினைத்துப் பெருமுச்சு விட்டுக் கொண்டு சிந்தையில் ஆழ்ந்திருக்கையில், ஒரு வண்டிக்காரன், இவர் இந்த ஊருக்குப் புதி தென்பதை குறிப்பினால் உணர்ந்து, எட்டிப்போ ஐயா என்று உரத்துக் குனிக்கெர்ன்டே இவர் கால் ஓரமாய் வண்டியை ஓட்டி, முகத்திலும் வஸ்தித்திலும் சிறைபத் தூசி வந்தடிக்கும்படி செய்து சிரித்துக்கொண்டு போகவும் நமது பெரியவருக்கு எல்லாம் போதுமென்று ஆய்விட்டது.

மிகவும் மனம் சலித்தவாகி, ஒரு விடுதியில் போஜனம் செய்தபின், ஐயர் தன் வஸ்திரத்தைத் திண்ணையில் விரித்து அதன்மேல் படுத்துக்கொண்டு பின்வருமாறு எண்ண மிட்டார். “மனிதனுடைய பெருமை எத் தனை சிறியது. நான் என் மனதில் எவ்வளவு விவரம் கொண்டிருந்தார்.”

வளவோ கீர்த்திமாட்ட என்று எண்ணி மகிழ்ச் சிருந்தேதேன. நன்மைசீப்தால் உலகம் தலையசைத்து மெச்சுமென்றும், தீமை செப்தால் முகத்தைச் சளித்து வெறுக்குமென்றும் என்னிப்பிருந்தல்லோ எமாங்தேன். என்னுடைய கீர்த்தியெல்லாம் என் விட்டிலும் ஊரி அம்தானே. அதற்கு வெளியில் ஒருவரும் என்னைக் கருதுவாரைக் காணேன்., என்னுடைய ஸ்திதி மாத்தீரமோ இத்தன்மையது. அதேத்த நாட்டிலுள்ள பெரிய மனிதருடைய பெயர் முதலிய அறிபவர் நம்மவரிற் சிலை யெனின், நம் நாட்டிலுள்ள பெரியோருடைய கீர்த்திஎம்மட்டு? தமிழ் நாட்டை நீங்கிச் சென்றால் அங்கு கம்பராமாயணம் என்னும் பிரபங் தத்தைப்பற்றி யறிந்தவர் சிலர் தாமேயன்றே? பாடசாலை பரிசைத்துகளில் மிகவும் சிறப்புடன் தேவினேமென்றும், சர்க்காரிற் பெரிய வேலை பிலிருக்கிறோமென்றும்; கோவில் குளம் கண்டோமென்றும், சிறியோர் பெரியோர் யாவரும் ஞானமின்றியன்றே செருக் கடைகின்றார்கள்? மனிதனுடைய சிறுமை எவ்வளவு வெளிப்படையாகத் தெரிகின்றது. உலகத்தார் சதா என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி நான் தானதர்மம் செய்வதன் பயன் என்ன? ஒருவரிடமும் சொல்லாமல், சிழலைக் கையால் பிடிக்கிறேன்று வீண் முபற்சி செய்வதுபோல், கீர்த்தியென்பதை யடைய முபலாமலிருந்தலே எலம்" என்று சிர்தித்துக்கொண்டே சம்ருக்கன்னயர்ந்தார்.

அப்பொழுது சங்கிபாசிபோனுடைய தரித்திருந்த ஒருவர் அவரைப்பார்த்து "அப்பான் என்னத்தை நான் அறிந்தேன். உன்னைப் போன்றவர்களைத் தேடியலைவதே என்னுடைய தொழில். உன்னிடத்தேல் மிகவும் எனக்குப் பிரீகி ஜனிக்கின்றதாதலால் உன்னேடு பேச விரும்புகிறேன்" என்று மிகவும் இனிய குரலோடு அழைத்து அவர் கையைத் தமது கையிற்கொண்டு கூட்டிச்சென்றார்.

கொஞ்சதுரம் போன்னின், அங்கு சின்ற ஒரு பெரிய தேவாலப்பும் எதிர்ப்பட சங்கியாசி தம் தோழரை அதனுள்ளே இட்டுக்கொண்டு போனார். அந்த ஆலயம் மிக விசாலமானது. அகியுன்னதமான அதன் மேற்கட்டு எண்ணி றக்த சித்திரத் தூண்களால் தாங்கப்பட்டது. ஒவ்வொருபாகமும் ஒவ்வொரு மாதிரியாகக் கட்டப்பட்டிருந்தாலும் எல்லாம் ஒன்றுக் கொன்று பொருந்தி விசேஷமான அலங்காரத்தோடு கூடியிருந்தது. ஆனால் முக்கிய மாய்க் காணப்பட்ட பொருள்கள் யாதெனின் அவ்வாலயத்தின் வெளிச்சத்துக்காக ஏற்றப்பட்டிருந்த பலவிதமான விளக்குகளே. சில இடங்களில் மிகவும் சிறிய விளக்குகள் மினுக்கு மினுக்கென்று எரிந்துகொண்டிருக்கச் சில இடங்களில் மிகவும் அழகான தீபங்களில் தெளிவாய் ஏற்றப்பட்ட வெளிச்சம் காண போர் கண்ணுக்குக் களிப்புண்டாக்கிக் கொண்டிருந்தது. சில மிகவும் கலங்கி யழுக்கடைந்த எண்ணைய் விடப்பட்டதனால் மங்கி எரிய, வேறு சில வாசனை பொருந்திப் பிலையுயர்ந்த எண்ணைய் ஊற்றப்பெற்று ரமணீயமாய் ஒளி வீசி வெகு தூரமவரை பிரகாசம்கொடுத்தன. சில தீபங்கள் உயர்ந்த உலோகத்தாலும் சில மண்ணுலும் கல்லாலும் செய்யப்பட்டு இருக்கன. இப்படிப் பலவிதமான விளக்குகள் ஒருங்கே கூடிப் பார்ப்பதற்கு அவசியமாக மாகத் தொண்றாமல், திவ்வியமான காஷ்டியைப் பொடுப்பதைப் பார்த்து வியந்து, ஐயர் சங்கியாசியை கோட்கி, "சவாமி நான் இதைக்கண்டு அதிசயிக்கிறேன். இங்கு எண்ணைக் கொணர் நத்தில் தங்கள் கருத்து என்ன?" என்று கேட்க. அவர் "அப்பாநி சிதானி த்து யோகிப்பதனால் சிறந்த உண்மைகளைக் கற்றுக்கொள்ளுவாய் என்பதுவே என் கருத்து" என்றார். பிறகு கர்ந்து பார்க்கையில், விளக்குகள் அணைந்துபோகாமல் இருப்பதற்கும், அடிக்கடி அவைகளைப் பிரகாசிப்பதற்கும், அனேக உத்தமலஸ்தினமுள்ள ஸ்திரீகள் அங்குமிகு

கும் மெல்லென நடந்துகொண்டிருப்பதைக் கண்டார். அவர்கள் எல்லாரும் பார்க்கக்கு ஒன்று போவிருந்தாலும், வேறு போல் ஈடுத்து, ஆக்காங்குச்சென்று விளக்குகளுக்கு வேண்டிய எண்ணெய் வர்த்தி முதலியன் இட்டு அணைந்துபோன விளக்குகள் கீங்க வேறு விளக்குகள் ஏற்றி, ஆலயத்தைத் தங்களுடைய மிக மதுரமான கீதத்தினாலும், முடமலர்ச்சியுடன் செய்யும் தங்கள் பணியினாலும் அலங்கரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு

ஐயர் சங்கியாசியைப் பார்த்து “ஐயா இதை எனக்கு விளங்கக் கூறவேண்டு” மென்று கேட்டுக்கொண்டார்.

அவர் மிகவும் கருணையுடன் பின்வருமாறு கூறினார் : “இந்த ஆலயம் பல தேசங்களாகிய இவ்வுலகத்தைக் காட்டுகின்றது. இந்த விளக்குகள், செல்வத்தினாலும் வர்ணத்தினாலும் ரூபத்தினாலும் பல வேறு வகைப்பட்ட மன்பதைகளைக் காட்டுகின்றன. இந்த ஸ்தி ரீகள் பக்தி, சத்தியம், பொறுமை முதலிய நற்குணங்களின் உருவங்கள். பல விளக்குகளும் சேர்ந்தே ஆலயம் விளங்குவதுபோல் மனிதர்கள் பலதரமானவர்களுடைய நக்குணங்களினால் உலகம் விளங்குகிறது. ஒரு விளக்கின் ஒளி, கொஞ்சனாரம்தானே வீசுகிறது. அவ்விளக்கின் பயன் என்ன என்று ஒவ்வொரு விளக்கையும் அவித்துவிட்டால் அது பேபத்தையன்றே? ஆகையினால், ஒரு மனிதனுடைய நற்செய்கைகள் உலகத்தார்யாவருக்கும் தெரியாவேணினும் தனினீச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிவதே போது மென்று திருப்பியடைந்து தான் நல்லழிபில் நடப்படுதே புத்திமாலுடைய கருமாகும். இதை நான் உணக்கு இன்னும் விளக்கவேண்டியதில்லையப்பா” என்றார். அதைக் கேட்டு விளமிதராய், நமது ஐயர் தாம் கண்ணால் கண்ட காக்கியைக் காவர்க்கு நூண்பவர் போல் அதிக ஆசையோடு பார்த்துப்பார்த்துத்

\* மக்கட்கட்டம்.

தன் புத்தியிற் புகிதுபுகிதாய்க் தோன்றும் எண்ணைகளால் ஆனந்தித்துக்கொண்டிருக்கையில், விளக்குகள் ஒவ்வொன்றியத் தமது கண்ணுக்கு மறையவும், கையைப் பிடித்தக் கொண்டிருந்த சங்கியாசியைப்பார்க்க அவரும் கைக்கத்தப்படாமற் போகவே திடுக்கென்று ஐயர் இடம் விட்டுப் பெயரவும், தன்னுடைய வஸ்திரம் கைநுழை விழுவதையும் தின்னையில் பலர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் கண்டார். .

இங்கு சொல்லப்பட்ட ஐயர் எனது அந்த ரங்கமான இஷ்டர்களில் ஒருவர். பட்டணத்துக்குப்போய் விட்டுவந்ததுமுதல் வேறு மனிதராய்க் காணப்படுகிறார். கொஞ்ச நாள் களுக்குமுன் பேசிக்கொண்டிருக்கின்ற வில், “ஐயர், உமது தர்ம காரியங்கள் உமக்கு அதிக கியாதியைச் சம்பாதித்து வைத்திருக்கின்றன” என்று உபசாரமாய்ச் சொல்ல அவர் “ஒரு தரம் பட்டணத்துக்குப் போய்வாரும்” என்று மிகுந்த ஆத்திரத்தோடு கூறினார்.

### முக்கிய அறிக்கை.

இந்த விவேகசிந்தாமணியை வாங்கி வாசித்து வரும் உபாத்தியாயர்கள் ஒவ்வொருவரும் இப்புஸ்தகத்தை பத்திரிமாகச்சேர்த்து ‘பயின்டு’ செய்து வைத்துக்கொண்டு வந்தால் இதுவே ஒரு முக்கியமான நல்லழிவுபுகட்டும் கல்லிக் களஞ்சியமாயுதவும். அடிக்கடி பார்த்துப் படித்து மனதைத் திருத்திக் கொள்ள உபயோகப்படுவதாகும். ஆகையால் இதை வரப்பெறும் ஒவ்வொரு உபாத்தியாயரும் அதை. அவர்கள் கலம்பெற உபயோகித்து வருவதற்கடையாளமாக இதைக்கொண்டு அவர்கள் பயன்பட உழைத்து வருவதைப்பற்றி அவர்களுடைய விலாஸத்திற்கண்ட நெய்பரைக் குழித்து முழுவிலாஸத்தோடும் நமக்கு எழுதித்தெரிவித்து வரவேண்டும். கவர்ன்மென்டார் விவேகசிந்தாமணி பிரதம பாடசாலைகள் எல்லாவற்றிலும் உபயோகிக்க ஏற்றமான தென்று ஒவ்வொரு ஸ்கலூக்கும் ஒரு காபி வாங்கி யனுப்ப உத்தரவு செய்திருக்கிறார்கள். மாணேஜர்.

**HOW TO TEACH LESSONS IN NATURE -  
STUDY: HINTS TO TEACHERS.**

பிரதம பாடசாலையில் பிரகிருதி  
சாஸ்திரம் போதிக்கு முறை.  
உபாத்தியாயர்களுக்கான குறிப்புகள்.

பாடம் தயார் செய்யுமறை.

பிரகிருதிசாஸ்திர விஷயமாய் சிறுவர்களுக்குப் பொருள்பாடம் சொல்லும் உபாத்தியாயர்கள் என்னாரும் சில குறிப்புகளை விடேசுவிமாகக் கவனிக்கவேண்டும். புத்திசாலிகளான தாய்மார்களும் இக்குறிப்புகளைக் கவனித்து நடப்பார்களானால் மிக மேலாகவிருக்கும். உபாத்தியாயர்கள் தங்கள் வசம் ஒப்பு விக்கப்பட்ட பின்னைகளுக்குப் பிரகிருதிசாஸ்திர விஷயமாய்ப் பொருள்பாடஞ் சொல்வதில் தங்களால் கடியவரையில் நன்றாகப் பாடம் சொல்லவேண்டுமென்கிற ஆவல்கொண்டிருந்தும், அவர்கள் நன்றாகப் பாடம் சொல்வதற்குவேண்டிய முக்கியாம் சங்கள் இன்னவென்று சரியாக அறிந்துகொள்ளாமல் தவறிப்போகிறார்கள். அனேகர் குறித்த ஒரு விஷயத்தைப்பற்றிப் பாடம் சொல்லவேண்டுமானால் அதைப்பற்றிப் புஸ்தகங்களில் சொல்லப்பட்டதைபெல்லாம் நன்றாக வாசித்துவிட்டால் போதும் என்ற சினைக்கிறார்கள். பின்னைகளுக்குப் பாடம் சொல்வதற்கு வேண்டிய சங்கதி தெரிந்துகொண்டு இன்ஸ்பெக்டர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பின்னைகள் பதில் சொல்லத்தக்கவர்களாகும்படி அவர்களுக்கு அதைப்பற்றித் தெரியவேண்டிய விஷயங்களைப் புகட்டிவிட்டால் அதுவே போதுமானதாக என்னுகிறார்கள். இது சுத்தத்தப்பெண்ணம். அவர்கள் இப்படி சினைப்பது கூடவே கூடாது. ஒரு வஸ்துவைப்பற்றிப் பாடம் சொல்லவேண்டுமானால் அதைப்பற்றி முக்கியமாய்விளையங்களைப் போடால் போதாது. பொருள்பாடம் சொல்லவேண்டிய வஸ்துவைப்பற்றி உபாத்திவாரியாய் நோம் உள்ளத்தில் உணராத விஷ

திபாயர் அரை குறையாகப் படித்ததோடு தீர்ப்பதியடையாமல் அஷ்டப்பற்றிப் பூர்ணமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவைகளைனாத்தையும் ஆராய்ந்துபர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படிப் பூரணமாய் ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள அதைப்பற்றி பெழுதியுள்ள புஸ்தகங்களைமட்டும் படித்தால் போதாது. புஸ்தகங்களை வேலூ மென்கிற மட்டில் வாசிக்கலாம். அதற்கு அட்டியில்லை. ஆனால் புஸ்தகத்திலிருந்து கற்றதையே போதுமானதாக எண்ணியிருந்து விடக்கூடாது. “ஏட்டுச்சரைக்காய் கறிக்குதவாது” என்று நமக்குள் ஒரு பழுமொழியிலிருக்கிறதல்லவா. அதுபோல எதையும் நேரில் கண்கூடாகக்கண்டு பரிசோதிக்காமல் புஸ்தகப்படிப்பினால் மட்டும் அறிக்குதொள்வது காரியத்திற்குதவாது. எவ்வளவு புஸ்தகப்படிப்பிலிருந்தாலும் பிரகிருதிசாஸ்திரம் பயிறுவதில் பிரகிருதியிலுள்ளவற்றை நேரில்பார்த்துத் தெரிந்துகொள்வதற்குச் சமானமாகாது. அதற்குக் காலம்போதாது என்று சொல்லார்கள். இருக்கலாம், ஆனால் இந்த சாக்கு ஆழ்ந்து நோக்கின் சரியானதாக தேங்றாது. ஒரு பாடம் சொல்ல எத்தனை புஸ்தகங்கள் வாசிக்கிறார்கள் கிளர். இத்தனை புஸ்தகங்கள் வாசிப்பதிலுபடியாகிக்கிற காலத்தில் ஒரு பாகத்தைப் பிரகிருதி மூலமாகவே அல்லது விஷயத்தை நன்றாகக் கெரிந்துகொள்ள உபயோகித்தால் அது எவ்வளவோ மேலாகண்டிருக்கும். எவ்வளவுகான புஸ்தகமூலமாய் வாசித்ததற்கு கொண்டாலும் பிரகிருதி மூலமாக நேரில் பார்த்து அறிந்துகொள்ளாத அறிவு சிறுவர்களுக்குப்பாடஞ் சொல்லச் சிறிதும் பயன்படாது என்பதை நன்றாக மனதில் இருந்து அந்தப்படி நடக்கவேண்டும். குழந்தைகள் சபாவமாகவே அதிகருட்டப் சக்கியுடையவர்கள். அவர்களோடு பேசும்பொழுது நாம் உண்மையாக உள்ளமறியச் செய்துகொண்டு விஷயத்தைப்பற்றிப் பேசகின்றோம், அல்லது மேலாய் ந்தவாரியாய் நோம் உள்ளத்தில் உணராத விஷ

யத்தைப்பற்றிப் பிதற்றுகிறோமான்று அவர்கள் இலகுவில் கண்டுகொள்வார்கள். நாம் மனப்பூர்வமாய் அறிந்த விஷயத்தைப்பற்றி உள்ளம் உணரப் பேசவில்லையென்று அவர்கள் அறிந்துகொண்டார்களோ, உடனே நாம் சொல்வதில் அவர்களுக்கு சிரத்தையற்றுப் போய்விடும்; சிரத்தையற்றுப்போனால் சொல்கிறபாடும் அவ்வளவும் பிரபோஜனமற்றதே. அதற்குச் சந்தேகமில்லை. பின்னொளுக்குப் போதிப்பதிலும் பிரதமபாடசாலை உபாத்தியாயர்களைப் பழக்குவதிலும் அதிக அனுபவ முள்ள ஒருவர் பிரகிருதி சால்திரம் படிக்கப் பிரசிரித்தியே மேலான புஸ்தகமென்றும் மற்றுப் புஸ்தகங்களைல்லாம் அதற்கப்புறமே வரவேண்டுமென்றும் அடிக்கடி வற்புறுத்திக் கூறவேண்டியதின் அவசியத்தைப் பற்றி அகிக உருக்கமாகச் சொல்லி யெழுதுகிறார். அனேகர் இதைப்பற்றி எத்தனைமுறை பன்னிப்பன்னிச் சொல்கிறதென்றீர் சினைக்கலாம், எத்தனைமுறை சொன்னாலும் போதாது என்று சொல்லி அவர் தன் அனுபவத்தில் வந்த உதாரணமொன்றை யெடுத்து வியாக்கியானிக்கிறார். பிப்ரவரி அல்லது மார்ச்சு மாசத்தில் பாலர்கள்படிக்கும் பள்ளிக்கூடத்துத் தலைமை உபாத்தியை அவனுடைய பள்ளிக்கூடம் இன்ஸ்பெக்டரால் பார்வையிட்டு பரீக்ஷிக்கப்பட்ட விவரத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டு போகையில், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பிரகிருதி சால்திரசம்பந்தமாய் தான் பொருள்பாடும் சொல்ல நேரிட்டதைப் பற்றிச்சொன்னான். உடனே அதில் சிரத்தைகொண்டு பொருள் பாடம் சொல்ல எந்தப் பொருளைத் தெரிந்தெடுத்துக் கொண்டனை என்று கேட்டதற்கு “வண்ணாத்திப் பூச்சி” என்று பதில் சொன்னான். பிப்ரவரி மாசத்தில் அந்தப்பூச்சியைக் காண்பது அரிதாத ஸால், இந்த மாசத்திற் பொருள்பாடும் சொல்ல இதைத்தெரிந்தெடுத்து அதிகச் செய்ய மேயென்று சொல்லியதற்கு, அவ்வபாத்தியை சில தினங்களுக்குமுன் வண்ணாத்திப் பூச்சியைப்

யற்றி ஒருவர் பிரசங்கித்துக் கேட்க நேர்த்தாகவும் அதனால் தான் அதைத்தெரிந்தெடுத்து கொண்டதாகவும் இல்லா விட்டால் அதைத் தெரிந்தெடுத்திருக்கப்பட்டாளென்றும் பதில் சொன்னான். அவ்வபாத்தியை கேட்ட பிரசங்கத்தில் வண்ணாத்திப் பூச்சியைப்பற்றிய விவரங்கள் பல அவளுக்கு நன்றாகக் கிடைத்தது. இனி அப்பூச்சியின் சுபாவத்தையும், அது பறக்கும் அழுகையும், அதுதன் நீண்ட நாக்குகளை நீட்டித் திப் புஷ்பங்களிலிருக்கும் தேனையருந்தி வசிக்கும் வகையையும், அதன்விசித்திர உற்பத்தியையும் வயல்களிலும் வெளிகளிலும் சென்று சிரமப்பட்டுக் காண்பானேன்? கேட்டதை கேட்டபடி கிரகித்துக்கொண்டு சொல்லியிட்டால் போது மென்று அந்த உபாத்தியை நினைத்தான். இந்த அம்மானைப்போலிருக்கும் உபாத்தியைகள், உபாத்தியாயர்கள் எத்தனைபேரோ! அதுவும் இத்தேசத்தில் கேட்கவேண்டியதில்லை. வண்ணாத்திப்பூச்சியை நேரில் நோட்டமிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவோ காலம் செல்லும். ஒரு பிரசங்கத்தில் எல்லா விஷயங்களும் சரியாக ஒழுங்குபடுத்திச் சொல்லப்பட்டிருக்கின்றன. அரைமணிநேரத்தில் அதை நன்றாக வாசித்துக் கிரகித்துக்கொண்டுவிடலாமே பென்கலாம். ஆம், அது வாஸ்தவம். ஆனால் படித்தவற்றை நேரில் பார்த்துணர்ந்தாலன்றி அந்த அறிவுபயன்படுவது துர்லபம். “ஏடுசுக்கரக்கரம்கறிக்குதவுகிறதில்லை.” அவ்வளவுதான்.

உபாத்தியாயர்கள் மூலஸ்தானத்திற்குப் போகாமல் இரண்டாங்கமாக விஷயங்களைத் திரட்டி, இப்பழஞ்சுரக்கைக்கொண்டு வியாபாரங்கிசெய்யப் பார்க்கிறார்கள். இது சுத்தப்பிசகு, இந்த வாடிக்கை இத்தேசத்தில் எங்கும் அதிகமாகவிருக்கிறது. “குருவைப் போல சிஷ்யன்” என்கிறபடி, இந்த கெட்டவாடிக்கை பிள்ளைகளுக்கு பாலியத்திலே படித்து, மேல் வருப்பில் படிக்கும்போதும் அவர்

தள் கயமாக எதையும் ஆராய்ந்து கிரகிக்க மனமற்றவர்களாய், எதற்கும் பிறர் உதவி யையே எதிர் பார்க்கிறார்கள். இந்தக்குறையையறிந்த பலர் எந்தப் பாடத்திற்கும் மானுக்கருக்குத்தவியாகப் புல்தகங்கள் போவுதாக வெளிவந்து தங்கள் வயிற்றுப் பின்மூப்பின் பொருட்டு பிள்ளைகள் பரீக்ஷையில் தேறுவதற்குச் சாதகமாகப் பல உபயோகமற்ற சிறு புல்தகங்களையச்சிட்டுப் பிரசுரித்து வருகிறார்கள். பிள்ளைகள் எப்படியாவது பரீக்ஷையில் தேறவேண்டுமென்கிற ஒரே ஆசைகொண்டு இப்புல்தகங்களை வாங்கவாசித்து கெட்டிருப்போடு, இவர்கள் பொட்டைப் பாடம் செப்த கேள்விகளில் பத்திற்கு இரண்டாவது தற்செயலாக வந்தால் அவைகளுக்கு விட்டையளித்து எப்படியோ பரீக்ஷையில் தேறவிடுகிறார்கள். இதனால் பரீக்ஷையேற்பட்டதின் ரோக்கமும் கெட்டு பரீக்ஷையில் தேறவினவர்களுடைய அந்தஸ்தும் குறைந்து போய்விடுகிறது. ஏனெனில் பரீக்ஷை தேறி வைர்கள் சுயானம், சுபுத்தி இவைகளை விரத்திசெப்யாமல் வந்ததால், வேறு துறைகளில் சாதாரணமானபுத்தி வேண்டிய வேலைகளும் சரியாகச் செய்யத்திற்கையற்றவர்களாகி ரூர்கள். இந்த அசியாயம் வரவர இவ்விராஜதானியில் அகிமாக விரத்தியாய்க்காண்டு வருகிறது. இதை விவர்த்திக்கவேண்டுமென்று உபாதத்தியாயர்களைப் பழக்குவிக்கும் ஸ்தாபனங்களேற்படுத்தி உபாத்திமைக்கொடுமிலுக் கொன்று பழக்கப்பட்டவர்களையே உபாதத்தியாயர்களாக சியமிக்கவேண்டுமென்று வித்தியாலிகாதார்கள் இவ்விராஜதானியில் கண்டிப்பான உத்திரவுசெய்து அதை கிறைவேற்றி வாடிக்கிறார்கள். அதை கிறைவேற்றிவருவதில் விதியின் வெளிக்கட்டுப்பாட்டுக் குமட்டுமுள்பட்டு, அதன் உட்கருக்கதை அவ்வளவாகக் கவனிக்காமல்விட நேரிடுகிறது சாதாரணமாக விருக்கிற தென் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதைப்பற்றி விவரித்தெழுச்ச இது சரியான சந்தர்ப்பமில்லை. உபாத்தியாயர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஏற்பட்ட ஸ்தாபனங்களில் தொழில் பயிறும் மானுக்கர்களும்கூட, அவர்களுக்குப் பிரத்தியகூஞுபவமாகக் காட்டுவதற்காகச் செய்யப்படும் பரீக்ஷார்த்தமான காரியங்களில், பிறர் காரியர்த்தமான வேலை

களைச் செய்ய இவர்கள் கிட்ட சின்று பார்த்துக்கொண்டிருப்பதோடு திர்ப்பியடைபவர்களாயிருக்கிறார்கள்.<sup>१</sup> பிறர் வேலைசெய்வதைப் பார்த்திருப்பது எவ்வளவு உபயோகமானதானும், அதை தானே முயற்சித்துத் தன்கையால் செய்வதற்குச் சமானமாகாது என்று இவர்கள் அறிகிறதில்லை. இதை நன்றாக அறிந்து மனதில் வைக்கவேண்டும், பிரகிருதி சால்திரம் போதிப்பவர்கள், புல்தகங்கள், பிரசுங்கங்கள், பிறர் போதனைகள் இவைகளைக் கொண்டே அறிவையடைந்து போதித்தால் போதுமென்று நினைக்கிறவரையில் பிரகிருதி சால்திரப்பாடம் பிள்ளைகளுக்கு நன்றாகப் போகிக்கப்படுவது முடியாதசாரியமென்பது தின்னாம். புல்தகங்களிலிருந்தும் மற்றவிதங்களாலும் எவ்வளவுபடித்தாலும் வெளிகளிலும் வயல்களிலும் சென்று பிரகிருதியை நேரிட்டுமென்டு பிரகிருதி வஸ்துக்களோடு பழகி அதனாலுண்டாகும் உற்சாகம் நம்மனதிலிருந்தாலன்றி மற்றப்படி அந்த அறிவெல்லாம் முற்றும் யப்படாது போகுமென்பது சிச்சயம். சிறுவர்களுக்குப் பிரகிருதி சால்திரம் போதிப்பதெல்லாம் என்னத்திற்கென்றால், அதனால் அவர்கள் திட்டப் புடைப்படையாக களாகி, எதையும் நன்றாக நோட்டமிட்டுக் கவனிக்கும் சக்தியுடையவர்களாவார் களைன்பதோடு பிரகிருதியின் மகிழமையைக்கண்டு சங்தோஷிக்கவும் சிருஷ்டியின் தித்திலாக விசேஷத்தையுணர்து அனுபவிக்கவும் அவர்களுக்குப்பிரகிருதியை நோட்டமிடுவதில் உண்மையான பிரதியுண்டாகச் செய்யலாமென்றே. இதற்கு பிரகிருதியைப்பற்றி உள்ள முனைந்துண்மையான அறிவிருந்தாலன்றி இரண்டாங்கை மூன்றுங்கையாக அறிந்த போலியறிவு பிரயோஜனப்படாது. ஆகையால் உண்மையில் பிரகிருதி சால்திரபாட போதகராக விருக்க விரும்பும் எவரும், உண்மையில் பிரகிருதியின் மானுக்கராகவிருந்து, பிரகிருதி விசுவாசமுள்ளவர்களாக விருக்கவேண்டியது முதலவசியம். இந்த ஒரு விதையத்தை வற்புறுத்தி யனதிற்பதியச் சொல்லவேண்டுமென்றே இவ்வளவு தூரம் எழுகியது. ஆகையால் இதையால்வரும் நன்றாக மனதிற்பதிய வைக்கவேண்டும். இனி பாடஞ்சௌலலும் முறையைப்பற்றி அடுத்த சஞ்சிகையில் எழுத வோம்,

## SAINT TIRUVALLUVAR'S DAY.

திருவள்ளுவர் திருநாள்.

சென்றபேரீ 25ஞ்சைத்தி சனிக்கிழமை மாலை 5-30-மணிக்கு மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் தெய்வப் புலமை வாய்ந்த திருவள்ளுவரின் திருநாள் சிறப்பாக நடைபெற்றது. இவ்வற்சவத்திற்கு எண்ணிறந்த ஜனங்கள் வந்திருந்தார்கள். அநேක பிரமுகர்களும் வீஜயாந் செய்திருந்தார்கள். ஸர். எஸ். சுப்பிரமணிய ஜீயர் அக்கிராசனம் வகித்துப் பின் வருமாறு பீசினார்:—

ஸர். சுப்பிரமணிய ஜீயரின் பிரசங்கம்

முனினுரை.

ஒருவனது ஷஷ்ட வடம்பு அழியினும் புகழு டம்பு சின்று நிலவுமென்ற கருத்துடன் வட மொழியில் ஒரு பழமொழியுண்டு. அம்முது ரைக்கு உற்ற உதாரணமாய் விளக்குபவர் திராவிட கவியாகிய திருவள்ளுவர். சிரும் சிறப்பும் வாய்ந்த அக்கவியின் நூபகத்தை சிலை நாட்டவே நாம் இன்று யனக் களிப்புடன் இங்கே கூடியிருக்கிறோம். நான் மாண வனுப் பிருந்த காலத்திலே அவரது அழியாப் புகழ் படைத்த நூலை அனைவரும் வாசித்தல் வழக்கம், இப்பொழுதோ அவ்வழக்கம் இல்லை யென்பேன். தரதிருஷ்டமான அம்மாறுதலுக்கு யாது காரணம்? நமது தற்காலக் கல்வி முறையில் தாய்ப் பாவைகள் பெரிதும் அலட்சியமாய் விட்டன.

தன் பதிப்பும் கேளவும்.

ராஜாங்கத்தின் ஆரவு பெற்று நடை பெறும் கல்விச் சாலைகளிலே ஓரளவாவது தாய்ப் பாவை மூலம் போதனை நடக்கவேண்டுமென ஜனங்கள் அனைவரும் ஆசைப்படுகின்றனர். அந்த ஆசைக்கூடிய சீக்கிரம் கைக்குடைய கூடாதா? என்று சொல்லப்படுகுதல் வீட்டே ஜோள்யம் சொல்லப்படுகவது போலாகும். இது கிடக்க, ஒரு விடையம் ஸர்வாசிச்சமயம். அதுயாதெனில், தாய்ப்பாவைப் படிப்பை ஜனங்கள் தங்களாலானவரை கைதூக்கி விட்டவேண்டும்;

தாய்ப்பாவைகளிலுள்ள சிறந்த கிரந்தங்களில் ஜனங்களுக்குள்ள நூனம் குன்ற வகை தயாவது தடுக்க முயலவேண்டும், இல்லையேல், நமது பரம்பரை நூபகம் நமக்கில்லாமற் போம், தவிர நமது சீப்மதிப்பும் தேசாபி மான்மும் மண்டையில் லடிபட்டுப்போம், இந்த உண்மையை மனதில் இருத்திக்கொள்ளும் பொழுது, திருவள்ளுவரின் தில்ய நாலீல் பயிற்சி ஏற்படவேண்டுமென்ற முயலும் நமது நன்பர்களைக்கண்டு. நாம் மனங்களிக்காமலிருக்க முடியாது.

திருவள்ளுவர் பேருமை.

நாம் கூடியிருக்கும் ஸ்தலம் அப்புலவர் பெருமானது ஆலப்பேமாம், இந்த ஆலயமே அவரது பெயரையும் புகழையும் சிலைங்காட்டுவதாகும். மனித கோடிகளுக்கு நலம் புரிந்து சென்ற, பெரியோரின் இயற்கை குறைதுணங்கள் நமக்குத் தெரியவில்லை. அதுபோலவே திருவள்ளுவரது இயற்கை குறைதுணங்களும் யைக்குத் தெரியாமலிருக்கின்றன. ஆகியில் அவருக்கிருந்த திருநாமம் இன்னதென்றும் புலப்படவில்லை. அவரது திருநாமாக இப்போது வழங்கி வருவது அவரது சிறப்புப் பெயரீயரம், ஆனால் ஒன்று. அவர் தீர்ந்த புருஷனாகவும், நூனச் சுடராகவும், யாவரும் அவரைப் பார்த்து நடக்கும்படி மேன்மை வாய்ந்த பிரஜையாகவும், தமது வாழ்நாளின் பிறபகுதியிலே முற்றமுற்ற முனியாகவும் இருந்திருக்கவேண்டும். ஈசவர சிருஷ்டயின் விசேஷத்தை ஊன்றிக் கவனிக்குபவாசில், அக்கையை பெருமை வாய்ந்த புருஷன் தாழ்ந்த ஜாதியில் ஜனித்தாரென்பது ஆச்சரியமல்ல.

நமக்குப் புலப்படும் படிப்பினை.

தாழ்ந்த ஜாதியினரும் சிரும் சிறப்பும் எப்பதியார்பதவிக்கு வரவேண்டுமென்று காட்டுவதற்காகவே திருவள்ளுவரைப்போன்ற மகான்கள் தாழ்ந்த ஜாதியில் ஜனித்திருக்கின்றனர். குறளாசிரியர் வள்ளுவர் குலத்தில் உதித்தாரென்பதே மிகவும் பொருத்தமானதாயிருக்கு

மென என் கருதுகிறேன். வள்ளுவர் குல்த் தில் அவர் அவதரித்தாரென்பதைச் சின்திக்கு மளவில், நமக்குப்புலப்படும் படி பி ஜீ என்ன? ஸ்ட்ரோபலஸ்ட்சக் கணக்கான நமது சகோதரர்களை தீண்டா ஜாதியாரென நாம் நடத்தி வருதல் மட்டும் யென்பதேபாம் தீண்டா ஜாதியென்பதில் அவர் உதித்து அந்த ஜாதிக்குப் பெருமை யளித்திருக்கிறார். தவிர அத்தகைய தாழ்வான சிலைமையிலிருந்தே விலைபற்ற மாணிக்கம் போன்ற நீதி மொழிகளை உபதேசித்துப் போயிருக்கிறார். எனவே அவரது மேன்மையைக் கவனிக்கு மளவில், அவரது ஜாதியினரை நாம் எல்லா விதத்தினாலும் கைதூக்கி விடவேண்டுமென்று நம்மவரில் ஒவ்வொருவருக்கும் உணர்ச்சி உதிக்கவேண்டும்.

நால் சிறப்பு.

அவரது மேலான நூலைக் குறித்துப்பேச போக்கியதையுடையோர் பலர் இங்கிருக்கின்றனர். ஆகவே அந்தாலேன் பெருமையைப்பற்றி நான் அதிகஞ்ச சொல்ல சினைக்கவில்லை. ஆயிரும் இரண்டொரு அம்சங்களை மட்டும் குறிப் படுகிறேன். மில்டர். வ. வெ. சுப்பிரமணிய ஜீபர் என்பவர் திருவள்ளுவர் குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். அதை அனைவரும் கொண்டாட வேண்டும், அவரோ தேசப் பிரஷ்டமாப் புதுச்சேரியில் இருந்து வருகிறார். இதுமிகவும் தவறேயாகும். இதைக் குறித்து பலரும் வருந்துவார்கள். திருவள்ளுவர் குறளில் ஆழ்த் தகருக்குதலும் கம்பீரமான வாக்கியங்களும் சன்மார்க்க போதனைகளும் சிரம்பிக்கிடப்பதைக் கானுமானில், வேத நூல்களைத் தவிர வேறெதையும் குறளோடு ஒப்பிட முடியாதென அவர் தாம் எழுதியுள்ள மொழி பெயர்ப்பின் முகவூரையில் குறிப்பிட்டிருக்கிறார். மீண்டும் அவர் சொல்லியிருக்கும் வண்ணம், ஒரு தேசத்தாரு

க்கு மட்டுமாவது குறிப்பான ஒரு ஜாதியாருக்கு மட்டுமாவது ப்பன் தரவேண்டுமென்று திருவள்ளுவர் தமது குறளை எழுதவில்லை. எல்லா ஜூனங்களுக்கும் எக்காலத்திற்கும் ஏற்பவே திருவள்ளுவர் தமது நூலை இயற்றியுள்ளார். சிறும் சிறப்பும் வாய்ந்த அந்தாலேன் காணப்படும் அருமை வாக்கியங்களைச் சின்தனை செய்யும்பொழுது, இந்த இருபதாவது நூற்றுண்டு மூலம் எல்லாரும் பலன் பெறுவார்களென்பது தின்னனம்.

அதிகாரி வகீல்க்கத்தினருக்கு.

இரண்டு திருக்குறள் வாக்கியங்களை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பொது ஜூன் விஷயங்களைக்குறித்து ஜூனங்கள் சிரம்பவும் ஆலோசனை செய்துவருவதை, அடக்க முயலும் அதிகாரி வர்க்கத்தினர் விசேஷ மாய் அவ்வாக்கியங்களைக் கவனிப்பார்களாக, அவ்விரு குறள்களின் பொருள் யாதெனில்:

“அரசன் சட்டத்தை மீறியவனாக இருக்கக் கூடாது. பட்சபாதமின்றியும் தர்மமாகவும் அரசன் நடக்கவேண்டும். தனது பிரஜைகளுக்கு வாக்கு சுதந்திரத்தை யளிக்கவேண்டும். மேலும், தன்னைப்பற்றிக் குண்டோஷங்களை ஜூனங்கள் கூறவும் தான் நெறிதவறும்பொழுது தனது ஆட்சியைக் கண்டித்துச் சொல்ல வும் அவன் இடங்கொடுக்கவேண்டும்.”

இக்கருத்தடங்கிய வாக்கியானது இக்கீழ் நாட்டிலே இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு சொல்லப்பட்டதாகும். ராஜீகத்திற்கு அவ்வாக்கியங்கள் மிகவும் ஏற்றமை அல்லாமலும் தன்னிலும் வேறுபட்ட ஜூனங்கள் தனது குற்றங்களை எடுத்துக்காட்ட முயலும் பொழுது, அதையடக்குதல் புத்திகாலித் தனமல்லவென்பதை அதிகாரிவர்க்கத்தினர் நம்புவார்களாக. நூல்களில் சிறந்த திருக்குறளின் விசேஷத்தை நன்கு உணரவேண்டுமாயினும், அதில் சிரம்பிக் கிடக்கும் ஞானத்தை அறிந்து

அனுபவிக்கவேண்டுமாயினும், தமிழில் திருக் குறளை யாரும் ஒதியுணர் வேண்டிய தவசிய மாகும். சொன்னேக்கும் பொருளேக்கும் எங்கோக்கும் பொருங்திய அந்றாலைப் படிப்ப தனில் யாருக்கும் நன்மையுண்டாகும். என் பையனுப் பிருந்த காலத்திலே மனப்பாடம் செய்த இரண்டொரு குறள்களைக் குறித்து 70 வயதுக்குப் பிறகும் என் சிந்தனை செய்து பார்ப்பதில் மிக்க பலன் இருக்கிறது. திருக் குறளின் முதல் குறளை எடுத்துக்கொண்டு பார்ப்போம். தெய்வபக்தியின்றேல் கல்வியினாலைய பயனென்ன என்ற கருத்தடங்கிய குறளையும் சிந்தனைசெய்து பார்ப்போம். தவிர, கல்வியை கற்றில்லமட்டும் போதாது. அதன்படி என்கு நடக்கவும் வேண்டுமென்ற குறளையும் பார்ப்போம்.

தனது மாணவப் பருவத்திலே அந்த அருமைக் குறளில் இரண்டொன்றைபெறும் ஒரு வன் மனப்பாட்டுசெய்து கொள்வானுயின், தான் வயதாக ஆக அக்குறளை அவன் சிந்தித்துப் பார்த்து மிக்க லாபமடையலாம்.

தீண்டாத்தளம்.

இனி இச்சந்தரப்பத்திலே, தீண்டாத்தனம் என்பதைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் சொல்லாமலிருக்க முடியவில்லை. அதற்கு எனக்குச் சலுகை கொடுப்பீர்களாக, தீண்டாத்தனம் என்ற வழக்கமிருக்கிறதே அது எவ்வளவு மடைமைத்தனமும் அநீதமு மாகுமென்பதைப் பாருக்கள். அது மடைமையும் அநீதமுமாமென்று நமது ஜனங்களுக்கு நம்பிக்கை யூட்ட நாம் என்னவழி தேடலாம்? அவ்வழக்கம் ஆகியில் எவ்வாறு ஏற்பட்டது, என்று எடுத்துக் கூறி, அதனால் அவ்வழக்கம் ஆதாரமற்றதென்பதை உணர்த்துவதே ஒரு சிறந்த வழியாகும். அசுத்தம் அழுக்கு இவைகள் அனுகாவன்னாம் பார்த்தல் கிரமந்தான் என்பதை எவரும் மறுக்கமாட்டார். ஆரியர்கள்

இங்கே குடியேறிய ஓலத்தில் தங்களைப் போல் முன்னேற்ற மடையாமலும் தங்களது வழக்கங்களுக்கு ஒவ்வாமலும் இருந்த பூர்வீக குடிசனுடன் சம்பந்தப்பட மனமில்லா திருந்ததில் ஏதேனும் ஆசூரியம் உண்டோ? ஆகியில் சுகாதார விதிகளை அனுசரித்தே தீண்டாத்தனம் என்பது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் காலஞ் செல்லச்செல்ல சுகாதார விதியை அனுசரித்தே தீண்டாத்தனம் ஏற்பட லாபிற்கொண்ட மூலகாரணத்தை ஜனங்கள் மற்று விட்டனர். ஜாதிக் கர்வமும் வெறுப்பும் தோன்றலாயின. அது முன்னேற்ற மடையாத ஜாதியினருக்கு துன்பத்திற்கும் அடித்திற்கும் இடமாயிற்ற. புதிதாய் வந்து குடியேறியவர்கள் முன்னேற்றமடையாத அந்த ஜாதியினரை கைதூக்கிவிடாமற் போயினர். எனவே உண்மை ஆரியனைப்போல வாழ்வும் வழிக்கமும் வாய்ந்த பஞ்சமன் ஈனமாய் நடத்தப்படவும், பிராமணன் தான் உயர்குலத்தோனன்று தன்னை மதித்துக் கொள்ளவும் இடமேற்பட்டுவிட்டது.

இது மிகவும் சிர்கேடான நிலைமொகும். ஆகியிலே ஆட்சேபத்துக்கு இடமாயிராத தானது இப்பொழுது பயங்கரமான மூட நம்பிக்கையாய் விட்டதென்பதை ஆசாரத்திருத்தக்காரர்கள் எடுத்துக் காட்டுவார்களானால். அத்திருத்தக்காரர்களின் வேலை இலகுவாகும்.

தேச முன்னேற்றம்.

ஆகியில் சுகாதார விதிகளை அனுசரித்து ஏற்றட்ட தீண்டாத்தனமானது முடிவில் பயங்கரமான மூட நம்பிக்கையில் முடிந்ததென்பதற்கு ஒருகாரணம் கூறுகிறேன். முன்னம் மகா மௌரியர் ஒரு பூணைபை அன்புடன் வளர்த்துவந்தார். கிரியைகள் செய்யுங்காலத்திலே அது அவரது கிரியைகளுக்கு இடையூறும் இருக்கும், ஆகவே கிரியைகள் செய்யுங்காலத்தில்

அதைக் கட்டாமல் விடக்கூடாதென்று கருதி, அதைக் கட்டிப் போவோர். இப்படி யிருக்க ஒரு பூணைய வைத்து வளர்ப்பதும் கிரியைகள் செய்யும் காலத்திலே அதைக்கட்டிப் போடுவதும் ஆசாரமென்று ஜனங்கள் மூட நம்பிக்கை கொள்ளலாயினர். அம் மகான் யாது காரணம்கொண்டு பூணையைக் கட்டிப் போட்டாரென்று அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவருடைய ஆசாரத்தையே தாங்கள் பின் பற்றி நடப்பதாக எண்ணி விட டனர். தீண்டாத்தனம் என்பதும் அக்கன்கையைப்போல இப்பொழுது முடிந்திருக்கிற தென்று நான் கருதுகிறேன். அத்தீண்டாத்தனத்தினால் நம் தேசத்தினருக்கே நான்யைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. தேசமுன்னேற்றத்திற்கும் கேஷமத்திற்கும் கண்ணியைக் குறைவான அத்தீண்டாத்தனம் இடையூறுப் பிருக்கிறது. ஆகனின் சுடுதிலிப் அது ஒழிய வேண்டுமென்பதே பெரிதும் விரும்பத்தக்கது.

#### முடிவுரை:

நான் என்னுடைய உபநியாஸத்தை முடிப்பதன் முன், திருவள்ளுவர் இந்த ஆச்சரியகரமான நூலை இயற்றுவதற்கு எதுகாரணமாயிருக்கு மென்பதுபற்றி சிலரால் எண்ணிடம் குறிப்பிடப் பட்டிருக்கிற இரண்டொரு ஆலோசனை களைக்குறித்து சில வார்த்தைகள் சொல்லலாமென்று நினைக்கிறேன். அவருடைய விசேஷங்கரமான உபதேசங்கள் கிற ஸ்தவமத்தை ஸ்தாபித்தவரால் குறிப்பிடப் பட்டிருப்பவைகளின் எதிரொலி பெண் து சொல்லப்படுகிறது. இது ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடியதாகும், இது கீழ் நாட்டிலான், ஒவ்வொரு நல்ல விவகாரமாக மேல் நாட்டின் செல்வாக்கினாலுண்டானதாக எழுதுகிற மேல் நாட்டு சரித்திருக்காரர்களின் குழ்ச்சியாகும். அவர்களுக்கு தாங்கள் இந்த தேசத்திற்கு வருவதன் முன் இந்த நாடானது அஞ்ஞா

நாத்தில் அழுங்கி அதிலுள்ளவர்கள் சீர்திருந்தாலவர்களா யிருந்தார்களென்பது அபிப்பிராயம் போலும். சில காலத்திற்கு முன்னிருந்த இக்கொள்கையானது நாள்டைவில் மாறுதலைடைந்து வருகிறது. இன்னும் காலம் செல்லச் செல்ல அவைகள் அடியுட்டனால்தான் துவிடும். திருவள்ளுவரின் அறிவானது சமஸ்கிருத பாதையிலிருந்து உண்டானதாக சொல்லப்படுவதும் தவறு. இந்து மதத்தின் கொள்கைகள் முழுமையும் அவர் நன்குணர்ந்தவராயினும் அவருடைய ஞானமானது திராவிடத்தின் மூலமாகவே ஏற்பட்டது என்பதும் தென்னிந்தியாவில் ஆரியர்கள் வருவதற்கு முன்னாக இருந்த நாகரீகத்தின் பெருமையை அந்த திராவிட நூல்கள் நன்குவிளக்குகின்றனவென்பதும் சிச்சயம், இந்த நாகரீகமானது வியாபிக்கப் பெற்றிருந்த ஜனகளினில் பெரும்பாலோரும் வழங்கிவந்தது தமிழ் பாதையே. இந்த அப்பிராயமானது நாளுக்குள்ள பலப்பட்டு வருகிறது. ஆகவே அவைகளை அதிகம் விவகரிக்கவேண்டியதில்லை. ஆகிலும் திராவிடம் செழித்திருந்தாலத்தில் இருந்த சமூகத்தின்னிலைமைக்கும் இடைக்கிடையே இவ்விடத்தில் வந்து ஸ்தாபிதம் செய்துகொண்ட ஆரியர்கள் காலத்திற்குப் பிறகு உள்ள சிலைமைகளுக்கும் குறிப்பிடக்கூடிய வித்தியாஸங்களிருக்கின்றன. இறங்தாலும், முற்காலங்களிலும் பாரமார்த்திகமானவும், சன்மார்க்கமுயன் சித்தாந்தங்கள் அனுபவத்திலிருந்தன. புருஷார்த்த சம்பந்தமான கொள்கைகள் ஆரியர்கள் வந்த பிறகு ஏற்பட்டவைகள்லை. ஆகிகாலம் தொட்டே அவைகள் இருந்து வந்தன. சதுரவித புருஷாத்தங்களையிக் கூறம், பொருள், இன்பம், வீடு இவைகளில் முதல் மூன்று விஷயங்களைப் பற்றித் தான் திருக்குறளில் சொல்லப்படுகிற தென்று சிலரால் சொல்லப்படுகிற விஷயத்தைப் பற்றி நாம் கவனிக்கையில், நான் காவது புருஷார்த்தமான மோக்ஷ விஷயத்தைப்பற்றி விவகரிப்பது சாத்தியமில்லாததென்கிற காரணம் பற்றியே அதை விடத்து மற்ற மூன்று அம்சங்களையும் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிற பிரிதன்று சொல்லவேண்டி பிருக்கிறது.

## MORAL TALES FOR CHILDREN.

பாலர்க்கான நீதிகதைகள்.

## 1. பிரமதத்தீணி கதை.

(கேல்வருடைய சினோகம் ஆகாது.)

பூசங்கரமென்றீரு பட்டணமுண்டு. அப் பட்டனத்திலுள்ள சகலமானபேருங் கொண்டாடானின்ற பிரமதத்தனென்னும் ராஜன் மிகுந்த பலபராக்கிரமத்துடன் அரசாட்சி செய்து வருஞ்சில், பாரிய உடலையுடைய பறவைச் சாரியென்னும் பக்ஷி அந்த ராஜனிடத்திற் பேதமில்லாமற் சினோகம்பண்ணி, பயமற்றுத் தினமும்வங்கு கண்டுபேசிக்கொண்டு போகிற துண்டு. அந்தராஜனும் தீங்கில்லா மனத்தினை யுடையவனும் வஞ்சகமின்றி இசீத்து வார்த்தையாடி வருவான். அவனை இந்தப் பக்ஷி யானது சினோகபாத்திரனென்று தன் சிந்தை யுட்கொண்டு, மெய்யாக நம்பி, தனக்கு அருமையாகப் பிறங்கிருக்கிற பக்ஷிப் பிள்ளையை மழுத்துக்கொண்டு இராஜனான்டைக்கு வந்தது. அந்தக் குழங்கையை ராஜன்கண்டு, எடுத்து அனைத்து முத்தமிட்டு, கொஞ்சிக் குலாவி விளையாடி, உல்லாசமாய்ச் சல்லாபமாய் ஓராசனத்தில் வைத்து, தன் குழங்கை களைப் பார்க்கிலுஞ் சதமடங்கதிகமாய்ச் சந்தோஷங்கொண்டாடி, மிகவும் மெச்சி லால்கிணை செய்து, இரத்தினபரணங்கள் பூட்டிச் சிவ்காரித்து வேடுக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்படியிருக்கும்போது பறவைச் சாரியென்கிற பக்ஷி இராஜனிடம் பக்ஷம் கைவத்து விளையாடிக்கொண்டிருக்கிற தனது பிள்ளையைப் பார்த்து, நீ இவ்விடத்திற்குனேயிரு. நான் இரைபுசித்து வருகிறேன், என்று தன் குழங்கையினிடத்திற் சொல்லி, தன் பிள்ளைக்குத் தன்னைப்போல ராஜதுங் தந்தையாயினுளென்று சந்தோஷித்து, தன் குழங்கையை அவ்விராஜ சமுகத்தில் வைத்துவிட்டு

விடை பெற்றுக்கொண்டு, தான் போகவேன் திய இடத்திற்குப் பறந்துபோய்விட்டது. இராஜன் அந்தப் பக்ஷியின் பிள்ளையைத் தன் விச்சைக்கிசைய வைத்துக்கொண்டிருக்கிற போது, அவ்விராஜனுடைய பிள்ளைகள் விளையாடிக்கொண்டு வங்கு அந்தப் பறவையின் குழங்கையைப் பார்த்துப் பரியாசம்பண்ணி, கைமேலிலுமித்துத் தறையில்லித்தார்கள். அந்த அடி பட்டவுடனே பட்படவென்று இறக்கையை யடித்துக்கொண்டு அதற்கு பிராணன் போய் விட்டது. அதைக்கண்ட இராஜன் உடல் பதறி, ஒன்றுந்தோன்றுமல் நடுங்கி விருந்தான்.

அந்தச் சமயத்திற் பறவைச் சாரிப் பக்ஷியானது வங்கு, இறந்துபோன குழங்கையைக் கண்டு, என்னியெண்ணிக் கண்ணீர் சொரிந்து, ஆ! ஆ! என்ன காரியம் நடந்தது? ஜோயோ! தெய்வமே! நானிந்த ராஜனுடைய சேசத்தை எம்பிப் பேதமில்லாமல் என் பிள்ளையை இங்கு விட்டுப்போனேன். இவ்வரசனுடைய உபேபைக்கிழினால் இவன் பிள்ளைகள் என் பிள்ளையைக் கொண்றார்கள். தன்னிலுமிழர்ந்த செல்வர்களுடையவறவு தகாதென்று உண்மைஞானமுணர்ந்த முனிவர்கள் மொழிக் கிருக்கின்றார்கள். ஒரு பாக்கியவானுவன் தனது பெண்சாதி பிள்ளையோடும் வந்தால் ஓரேழையின் பெண்சாதியும் பிள்ளையும் வீட்டுக்குள் அழைத்துப்போய் ஏதேதோ உபசாரம் பண்ணுவார். அவன் பெண்சாதியும், பிள்ளையும், அலஹும், அந்தப் பாக்கியவான் வீட்டுக்குப்போனால், தலைக்கடையில் வைத்துச் சாதம் போடும்படிக்கு வேலைக்காரருக்கு உத்தரவு பண்ணுவான். தன் பெண்சாதி பிள்ளையை அவ்வேழை பார்த்தவுடனே அவர்கள் வளங்குன்றிப் போமென்று கள்ளிறையில் வைப்பான். ஆனபடியால், செல்வருந் வைத் தேடக்கூதாதென்று நீதி சாஸ்திரம்

தெரிவித்திருக்க, நாம் அஹில்லாமல் இந்த ராஜனுடைய சினோத்தை விரும்பினேனும். நமது பிள்ளையை இவனிடத்திற் ரணித்துவிட்டோம். இவன் பிள்ளைகளிடத்திலிருந்தபேராகையினால் நமது பிள்ளையை அலட்சியம் பண்ணிக் கொன்றுவிடப் பார்த்திருந்தான், — என்று சினைத்து விசனத்தில் முழுகியிருந்தது.

—Adapted from the Mahabaratha.

## 2. ஒரு நாயினுடைய கதை.

(ஆந்திரக்காரன் என்றும் கஷ்டப்பவோள்.)

ஒரு காலத்தில் வெகு ஆடுமாடுகளோடு, ஒரு அரசன் வாழ்ந்துவந்தான். அவன் அளவு மிஞ்சின செலவாளி; அவனுக்கு ஆள்மாகாணமோ கனக்கற்றது. யாவற்றையும் விற்று, ஒரு செட்டியினிடம் கடன் வாங்கவேண்டிய தாய் வந்துவிட்டது. அந்தச் செட்டி கொடுத்த்கடனைத் தீர் என்றும் இல்லாமற்போனால், ஜாமினுவது கொடு என்றும், பிரதிதினம் தொந்திரவு செய்துவந்தான். பொறுக்காமல், வகைசெய்ய வழியில்லாமல், செட்டியைக் கப்பிட்டு, ‘தன்னிடத்திலிருந்த அருமையான், அதிபுத்தியுள்ள நாயைக் கொடுக்கிறேன்’ என்று சொன்னான். செட்டி சிரித்து, அவ்வளவு புத்தியுள்ளதானால், என்னிடத்தில் வந்த மறுநாள், தன் யஜமானிடத்திற்கு போகத் தெரியாதா என்றான். அதைக்கேட்டு அரசன், அப்படியன்று, என் நாயின் குணம்; இட்டவேலையைச் செய்யும் என்று சொல்லி தன் னண்டை தன் நாயை கூப்பிட்டு, சீ செட்டி இடம் சென்று, அவன் இட்டகட்டளையைத் தவறுமல் செய்துவா, என்று ஆக்கினைசெய்தான். அந்த விசவாஸமுள்ள நாய், தன் யஜமானைவிட வருத்தமுற்று செட்டியோடு சென்றது.

போனநாள் ராத்திரி, செட்டியிட்டில் திருடர் வந்து கன்னம்வைத்து உள்ளே வர

நாய் குலைத்து, செட்டியை எழுப்பி அவன் சொத்தை காப்பாற்றிற்று. இந்த உபகாரத்தை சினைக்கவே, செட்டிக்கும் மனமிறங்கி, தனக்குச் செல்லவேண்டிய பணம், இந்த நாய் செய்த பேருதவியால், தீர்ந்துபேர்மிட்டது. உன் அருமையான நாயையும் அதுப்பிவைத்துவிட்டேன்று சொல்லும்படி ஒரு ஆளையும் நாயையும் மறுநாள்காலமே அனுப்பி வித்தான்; அந்த ராஜா வீட்டண்டையில் வேட்டைக்குப் புறப்பட்டு நாயில்லாமல் என்னமாய்ப்போவது என்று தயங்கி ஸிற்க, அந்த நாய் ஆளுக்கு சுற்றுமுன்னமே சுந்தோஷத் தோடு தன் யஜமானனிடத்திற்கு சென்று தன் வாலைக்குழமூத்துக்கொண்டு சின்றது. “இதென்ன நேற்று அனுப்பிவைத்தோம்; சொல்தவறுதென்று வாக்கு கொடுத்தோம். நம் முடியை பேச்சு செட்டியினிடத்தில் மதிப்பற்றாய்ச் செய்துவிட்டதே, இந்த நாய் பார்த்தாயா”! என்று தன் பாணத்தை அதின் மேல்விட அப்படியே பூமியில்லீழுந்து புறண்டது. செட்டியின் ஆளும் வந்து, நடந்த சமாசாரத்தைச் சொன்னான். ராஜின் ஆராதுக்கத்தை படைந்தான்.

இந்த அருமையான மிருகத்தின் அன்பையும், யஜமானனுடைய அளவற்ற துக்கத்தையும் மறவாதிருக்கும்படி அவ்வூரார் பிறகு ஒரு கல்லில் குதிரையின் மீது யஜமானனையும், அவரண்டை இரண்டு நாய்களையும் உருவமடித்து நாட்டினார்கள். அந்த கிராமத்துக்கும் குக்க காக்காணி (நாய் காக்காணி) என்று பெயரிட்டார்கள். இன்றைக்கும் அப்படிகுண்டேர் தாலுக்காவில் அந்தக் கிராமத்தின் பேர் வழங்கிவருகிறது.

FLOWER AND LEAF.  
புஷ்பமும் பச்சிலையும்.

---

ஓர் இராஜகுமாரத்து தன்னுடைய தோழிக் கோடு விளையாடுவதற்காக சிருமிக்கப்பட்ட முங்காவனத்தில் தாமரைத்தடாகத்தின் பக்கத்தில் மிகுதியாகப் புஷ்பசெடிகள் வளர்ந்திருந்தன. வசந்தகாலத்திலே அந்தச் செடிகள் சிறையப் புஷ்பங்கள் அனந்தமாகப் புஷ்ப பித்திருந்தன. பசுமையான இலைகளுக்குப் பக்கத்தில் வெண்மையான புஷ்பங்கள் கூத் திருந்தானது மிகவும் அழகான காட்சியாகவே யிருந்தது. ஒருநாள் விடியற்காலையில் இராஜகுமாரத்து தன் தோழிக்கோடு கூப்பறிக்க வருவதற்கு முன்னதாகவே பச்சிலைகளும் புஷ்பத்திற்கும் நடந்த சம்பாஷினையைக்கொள்ளுகின்றன:

புஷ்பம் தன்னுடைய அழுகைக்கண்டு தானே மேச்சிக்கொண்டு, பக்கத்திலே தலைகுனிந்து நாழுந்துவளர்ந்த பச்சிலையை நோக்கிச் சிரித்து கம்பிரமான பார்வையோடு, “ஓ! பச்சிலையே! உன்னை மதிப்பார் யார், சொல்லாம்? ஏன் வெட்கத்தினால் தலைகுனிந்து மிக்கிண்ணறுப்பி சிறிது முகத்தைத் தூக்கி என்னுடைய வைப்புத்தைப் பார்? இன்னால் சம்ரூபரத்தில் இராஜகுமாரத்து பருகீவங்கு சின்றுகொண்டு என்னுடைய வனப்பைக்கண்டு மிகவும் மகிழ்ந்து தன்னுடைய கையாலே பறித்து, ‘கண்ணமனியே! என்று சொல்லிக் கண்ணிலே ஒத்திக்கொள்வான். உன்னை மதிப்பார் யார்?’ என்று சொல்லிப் பரிகாசம் செய்தது.

பச்சிலை மிகவும் பரிதாபப்பட்டு புஷ்பத்தை நோக்கி, “ஓ! முடமே! — உன்னுடைய கதியை ஸி யறியாமலிருக்கிறோமே! இப்போது சரிதான்; ஸி மிகுந்த அழுகோடும் செல்வத் தோழும் கீர்த்தியோடுமிருக்கிறோம்! இராஜகுமாரத்து உன்னை அஹுபவித்தப்ரகு உன்னுடைய அழுகும் செல்வமும் கீர்த்தியும் குறைந்துபோம். பிறகு உன்னைத் தீண்டுவாரேயில்

வூமல் வாடி வதங்கிப்போம் இனத்தாரைவிட்டுப் பிரிந்து படாத துண்பமெல்லாம் பட்டுப்பாட்டைசாரிகளின் காலால் இடறப்பட்டு சூரியவெப்பத்திலேகிடந்து பனியிலே வீணையநினைந்து பசியினால் வருந்த மாண்டுபோவாம். நானே, அப்படியல்ல! கெடுநாள் ஒரேதன்மையாக வாழ்ந்து அதிக பெருமையும் அதிக தாழ்மையும் இல்லாமல் சிதானமாய் இனத்தாரோடு கூடிச் சல்லாபாரம் உறவாடிப் பிறகு காலஞ்செல்லவும் கல்லையற்று நல்லகதியைத் தேடின்றிபேன். பெருங்காற்றாத்து அண்டுகோளங்கள் பிளங்தாற்றபோல மேகங்கள் ஒன்றே பொன்றிடத்துப் பெருமழை பெய்தாலும், நான் கிளையோடு நன்றாகப் பொருந்தி நிற்பேன். ஸியோ அப்படியல்ல மிகுந்த இனமையான தென்றாற்காற்றாத்து போதிலும் உனக்குக் கிளையோடு பற்றில்லாதிருந்தலால் கிளையைக்கிட்டு ஸிங்கிப்போவாம். இந்தக் கதியை அறியாமல் என வீணைப் பன்னைப் பரிகாசம் செய்கிறோம்?” என்றது.

பச்சிலை இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போது, இராஜகுமாரத்து அருட்க வந்து அந்தப்பூவைப் பறித்துக் கையிலே வைத்துக் கொண்டு தனதுடைய தோழியோடு பேசிக்கொண்டிருந்தாள். பேசிக்கொண்டிருந்தவள், கைச்சேஷ்டையினால் அந்தப்பூவை இதழித்திருக்க கிள்ளியெறிந்து கூவென்ற சின்னமே பில்லாமலாக்கிவிட்டாள்.

அப்போது பச்சிலை இதழ் வெவ்வேறாகக் கிடந்த பூவை நோக்கி வருந்தி, “ஓ! பெருமையார்டின் பூவே! உன்கதி என்னவாயிற்று? புஷ்சிரிப்பும் பரிகாசமும் செய்து படாடோபத்தினால் மெய்ம்மந்திருந்தனையே! உன்னையே ராஜகுமாரத்து சித்திரவதை செய்து விட்டாளே! வீண்பெருமைகூடவேக்கடாது! ‘சிரித்தவர் அழுவார்,’ என்பதை சினைத்துக் கொள்.” என்று சொல்லிற்று;

## EXTRACT.

## SONGS FOR CHILDREN.

குழந்தைகளுக்கான பாட்டுகள்.

ஒடு விளையாடு \* பாப்பா—ஓ  
ஒய்திருக்க லாகாது பாப்பா  
கூடு விளையாடு பாப்பா—ஒரு  
குழந்தையை வையாடே பாப்பா.

ஒன்னஞ் சிறு குருவி போலே—ஓ  
திரிந்து பறந்து வர பாப்பா  
வன்னப் பறவைகளைக் கண்டு—ஓ  
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரிய மந்தக் கோழி—உதைக்  
கூட்டு விளையாடு பாப்பா  
எத்தித் திருமூந்தக் காக்காய்—உதற்  
கிரக்கப் படவேணும் பாப்பா.

பாலீப் பொழிந்து தரும் பாப்பா—உந்தப்  
யசு மிக நல்லது பாப்பா  
வாலீக் குழுத்து வரும் நாய் தான்—அது  
மனிதர்க்குத் தோழனாய் பாப்பா.

வண்டி யிமுக்கும் நல்ல குகிறை—செல்லு  
வயலி அழுது வரும் மாடு  
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு—இவை  
ஆக்கிரிக்க வேணுமடி பாப்பா.

கங்கி யெழுந்த வுடன் படிப்பு—பின்பு  
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு  
மாங்கி முழுதும் விளையாட்டு—என்று  
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா—என்றும்  
புறஞ் சொல்ல லாகாது பாப்பா  
தெய்வ மைக்குத் துணை பாப்பா—ஒரு  
தீங்கு வட மாட்டாது பாப்பா.

\* பாப்பா என்ற பத்தைப் பாடுவோர் இஷ்டப்  
படிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால்—நாம்  
யெல் கொள்ள லாகாது பாப்பா  
மோதி மிதித்து விடுபாப்பா—அவர்  
முகத்தி ஹமிழ்ந்துவிடு பாப்பா,

துன்ப நெருங்கி வந்த போதும்—நாம்  
சோர்ந்து விட லாகாது பாப்பா  
அன்பு மிதுந்த தெப்வழுண்டு—துன்பம்  
உத்தனையும் போக்கி விடும் பாப்பா,

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா—தாய்  
சொன்ன சொல்லித் தட்டாதே பாப்பா  
தேம்பி யழுங் குழந்தை கொண்டி—நீ  
திடங்கொண்டு போராடு பாப்பா,

தமிழ்க் கிரு நாடு தன்னைப் பெற்ற  
தாயென்று குமபிடடி பாப்பா  
அமிழ்கி வினியதடி பாப்பா—எங்கள்  
ஆன்றேர்கள் தேசமடி பாப்பா,

சொல்லி அயர்வு கமிழ்ச் சொல்லே—உதைத்  
தொழுத படித்திடடி பாப்பா  
செல்வ சிறைந்த ஹிந்துஸ்தானம்—உதைத்  
தினமும் புகழ்ந்திடு பாப்பா,

வடக்கி வியமலை குழந்தை—தெற்கில்  
வாழுங் குமரி முனை பாப்பா  
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்—இதன்  
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா,

வேதமுடைய திந்த நாடு—நல்ல  
வீரர் பிறந்த திந்த நாடு  
சேதமில்லாத ஹிந்துஸ்தானம்—இதைத்  
தெய்வ மென்று குமபிடடி பாப்பா,

சாதிக வில்லையடி பாப்பா—குலத்  
தாழ்ச்சி யுபர்ச்சி சொல்லல் பாவம்  
நீதி, உயர்ந்த மதி, கல்வி—ஏன்பு  
நிறைப் புடையவர்கள் மேலோர்,

உபிர்களிடக்கி ஸ்பு வேணு—தெய்வம்  
உண்மை பென்று தான் நிதல் வேணு  
வயிர முடைய கெஞ்சு வேணு—இது  
வாழு முறையையடி பாப்பா,

## REFORM OF RURAL AND ELEMENTARY EDUCATION.

THE HON'BLE JUSTICE SIR JOHN WOODROFFE.

"Thank you for sending me your Memorandum on Rural Education. As regards practical measures I have not the necessary knowledge which would authorise me to speak. But I certainly agree with you on matters of principle."

I wish you well in your admirable work and trust that it will meet with success but I suppose you have learnt by now that there is always a 'but.' It is a good idea to address the Member of Education who being himself an Indian will, I am sure, look well on your endeavours.

Dr. D. DUNCAN, LATE DIRECTOR OF PUBLIC INSTRUCTION, MADRAS.

Dr. D. Duncan, who is one of the supporters of the Children's Educational Movement, still keeping himself in touch with the same, writes as follows, under date 20th November, 1916:—

"I am glad to see by the copy of *Vivekachintamani* received the other day, that you are as active as ever in your efforts for the welfare of your fellow-countrymen, old and young. Your main purpose is rightly, I have no doubt, to get at the young."

H. O. D. HARDING, Esq. I. C. S., IN MARCH, 1915.

*Vide his lucid introduction to the Collected Edition of "Vivekachintamani War Numbers" entitled "A Household Narrative of Contending Folks in the Great War of 1914."*

"Some 20 years ago, I came across the *Vivekachintamani* and its author Mr. C. V. Swaminatha Aiyar and I was then much struck with the excellence of the magazine and its power for spreading knowledge and awakening interest in things outside the ordinary routine among the Tamil people. Most people have intelligence but too many do not let it work outside the common places of daily life—which is why progress is so slow. The Diffusion of Knowledge Agency had and still has ample scope for work, and now that 20 years are passed I find the *Vivekachintamani* still going strong; and while my son is grown up and gone to take his part in the war, I find my old friend's son working with his father and in these special war numbers spreading knowledge of the war, its causes and rightssand wrongs and of the peoples engaged, among all who can read Tamil."

### SOME SELECT OPINIONS.

ON THE "VIVEKACHINTAMANI."

"We find them maintaining their usual high level of excellence. It is needless to say much on the consistent and strenuous endeavours of the journal for the cause of children's education. It deserves to be widely patronised by all educational institutions and lovers of education." "The question of Rural Education is touched upon and there are several other articles of interest under Nature Study, descriptive scenery and other stories in illustration of great moral and spiritual truths, all told in a direct, simple way to suit the tastes and understanding of children."—*The Hindu*.

"This magazine is devoted to the diffusion of knowledge and to the "Children's Movement." The commendable zeal of the Editor Mr. C. V. Swaminatha Iyer, in promoting the cause of children's education, and in making them to realise their duties, rights and responsibilities, has earned for him an enviable name."—*New India*.

"Mr. C. V. Swaminatha Iyer, Editor of the *Vivekachintamani*, has made his journal the special organ of "The Children's Educational Movement" in the furtherance of which he has been taking a keen interest. He also urges the need for all education in earlier stages being imparted through the indigenous languages, a point of view which has met with the approval of many eminent educational officers and noted publicists in the country. In this laudable and self-imposed task, Mr. Swaminatha Iyer is seeking the co-operation of all well-wishers of the country."—*The Madras Mail*.

"The *Vivekachintamani*, the Tamil monthly which is doing much good work in the cause of education and particularly rural education and children's education, is urging the need for the development of the faculty of observation in children being given the foremost place in any system of elementary and rural education. Considering the importance of the subject, a journal of the type of *Vivekachintamani* has much scope for useful work both for teachers and thinking pupils. It is being conducted by its able and enthusiastic Editor Mr. C. V. Swaminatha Iyer, who has laboured much for the promotion of vernacular education."—*The Madras Mail*.

*All Business Correspondence to be addressed to the Managing Agents:—*

LALITA PUBLISHING Co. Office : Lalitalaya, 19, Adam Street, Mylapore, Madras, 5.